

கணபதிதுனை.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள்
அருளிச்செய்த

ஆத்மபோத மகா வசனம்.

இஃ து

சமிவனகேத்திரமென்னுங்கோயிலூர்

ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய

ஸ்ரீ சிதம்பரசுவாமிகள்
மாணுக்கர்களிலாருவராகிய

அ - இராமசுவாமியவர்களால்,

கோயிலூர் எட்டுப்பிரதிமுதலிய
பலபிரதிகளைக்கொண்டு பரிசோதித்து,
ஓராய்புரம்-நாக-பேரி-முத்தையாசெட்டியார்
வேண்டுகேரளின்படி.

ஓசன் இன:

வே. நா. ஜுபிலி அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.

சர்வதாரிணு சித்திகாம்ர.

இதன்விலை அனு ரூ.

Registered Copy Right.

1888.

கணபதிதுணை.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீக்ருவேநம:

ஆத்மபோத மூகா வசனம்.

குருவணக்கம்.

சுருதி ஸ்மிருதி புராணாலயமாயுங் கருணாலயமாயும் பகவா
ஞயமிருக்கின்ற ஸ்ரீசங்கராசாரியருடைய பாதங்களுக்கு நம
ஸ்காரம்.

(க)

அந்த ஸ்ரீசங்கராசாரியருடைய சீதாளான பத்மபாதர்,
அஸ்தாமலகர், தோடகர், வார்த்தீகர், ஆகிய இவர்களையு மென்
னுடைய குருவையு மனதிலே தியானிக்கின்றேன். (2)

நூல்.

ஆத்மபோத சுலோகத்துக்கு வியாக்கியானுப்பிரகாரம் உகை.

(அவதாரிக்க.) முதற்சுலோகத்திலே சகலலோக பூச்சிய
ரான ஸ்ரீ ஆசாரிய சுவாமிகள் சகலவேதசாஸ்திர புராணவிசி
காச. சம்பன்னாயும், சமதமாதி சகிதாளாயுமிருக்கிற ஏத்த
மாதிகாரிகளுக்குச் சூத்திரபாதி முபங்கிடபாதி யங் தொ
பாதி யங்களன்கிற வேதாந்தப் பிரஸ்தானத் திரயங்களை நிர்

மாண்பன்னிப் பிற்பா டிந்த மூன்றுபால்யங்களையும் மனவகளைச் சேர்ந்த வியாக்கினே பண்ணியாச விஸ்தாரங்களையும் பார்த்துத் தார்ப்பரியத்தை நிச்சயஞ்செய்கின்ற சாமர்த்தியமில் லாதபேர்களாயும், மஹாமூலங்களுக்களாயுமிருக்கிற மந்தவதி காரிகளை இரக்ஷிக்கிற நிமித்தஞ் சர்வ வேதாந்த சித்தாந்த சங்கிரகாரமாயும் மாத்மபோதமென்கிற பெயரை யுடைத்தான்தாயுமிருக்கிற பிரகரணத்தை வெளியாய்ப் பிரகாசிப்பிக்கிறநிமித்தம் பிரதிக்ஞைப்பன்னூகிறார்.

[குலோகார்த்தம்.] கிரிச்சிரஞ் சாந்திராயனை நித்தியனமித்திகாதி யநுட்டான ரூபங்களாயிருக்கிற தபசகளினுலே ராகாதியந்தக்கரண தோஷங்களாகிற பாவங்கித்தவர்களாயு மிருதயங்கலங்காதபேர்களாயு மிகபரசகவிச்சை நீங்கினவர்களாயு மோக்ஷவிச்சையை யுடையவர்களாயும் வேதாந்த சாஸ்திரோத்தமான சாதன சதுஷ்டய சம்பன்னர்களாயு மிருக்கிற சற்புருடானுக்கு ஆத்மரவைத் தெரிவிக்கின்ற விந்த வாத்மபோதப் பிரகரணமானது பிரதிபாதிக்கப்படுகின்றது.

(விசேடம்.) தபசகளினுலே பாவங்கிக்குமென்கிறதிற் பிரமாணமென்னவென்றால்? நித்தியனமித்திக கருமங்கடானே பாவக்ஷயமென்று சொல்லுகிற ஸ்மிருதிவசனமே பிரமாணம். மோக்ஷவிச்சையாவது? அனேக ஜனனமரணப் பிரவாக பரம்பரைக் கேதுவாயிருக்கிற அஞ்ஞானவிருதயக் கிரந்தியைப் பேதிக்கின்றதிலே, யாதொரு தீவீரப் பிரயத்தினமுன்னோவதுவே; மோக்ஷவிச்சை. (க)

(அ-கை.) தபோயோக மந்திராதிகளாகிற வனேக சாதனங்களிருக்க மோக்ஷத்தைத்தக்குறித்துப் போதத்தைத்தானே பிரமாணமாகச் சொல்லுவானேனென் ரூட்சேபித்துக்கொண்டு சமாதானம் பண்ணூகிறார்.

[கு-ம்.] லோகத்திலே சமையல்பண்ணுகிறதற்குக் காட்ட ஜலபாண்டாதிகளான இதர சாதனங்களே காமிருந்தாலும் மக்கினி யெப்படி முக்கியசாதனமோ; அப்படிப்போலே ஞானமானது தபோமந்திர யோகாதிகளாகிற சாதனங்களைகாட்டிலும் மோகஷத்துக்கு முக்கியசாதனம்.

(இதனதுதார்ப்பரியம்.) தபோயோக மந்திராதி சாதனங்களைல்லாம் பரம்பராக்கிரமத்தினுலே ஞானத்தையுண்டு பண்ணி வைத்துக்கொண்டு மோகஷத்தைக்கொடுக்கும். ஞான ஓவேண்ணால்? தானுற்பத்தியானவுடனே ஒரு சாதனங்தரங்களையு மபேகஷியாம ஸுஞ்ஞானத்தை வேரோடே நசிப்பித்தின்த முழுக்காவை சுவாராச்சியபார சிம்மாசனத்திலேவைத்துப் பட்டாபிடேகம் பண்ணிவைக்கும். ஆகையினாலே யன்னிய சாதனங்களைக்காட்டிலும்; ஞானத்துக்கு பிராதானியஞ்சு சொல்லப்பட்டது. (2)

(அ-க.) கருமங்களுக்கு விசித்திர கதித்துவ மிருக்கிற படியா லேதானாலும் மொருவிசேட கருமான தஞ்ஞானத்தை நிவிர்த்திசெய்ய மப்படியிருக்க வாத்மக்ஞானத்தினுலே யாக வேண்டிய தென்னவென்கின்ற சுங்கைக்கு கருமத்துக்கு மக்ஞானத்துக்கும் விரோதமில்லாதபடியின லப்படி நிவிர்த்தி செய்யமரட்டாதென்று சமாதானஞ்சு செய்கிறோர்.

[கு-ம்.] யாகஞ்செய்தல்முதலாகிய கருமான தவித்தைக்கு விரோதமாகாதபடியினாலே வித்தையே யவித்தையைத் தீபாதிப் பிரகாசங்களிருட்கூட்டத்தை யெப்படிக் கெடுக்குமோ; அப்படிக் கெடுக்கும்.

(இ-ம்.) சேந்றைச் சேந்றூற் கழுவக்கூடாததுபோல கருமான தவித்தைக்கு விரோதியாகாததா லவித்தையை நசிப்பிக்கிறதற்குச் சாமர்த்தியத்தை யுடைத்தானதன்று. வித்தை

யோவென்றால்? தான் சொப்பிரகாச சொருபமானதால் தேச வானது திமிரசங்கத்தைக் கெடுத்தல்போல அவித்தையை நசிப்பிக்கிறதிலே சாமர்த்தியமுடையது. (க)

(அ-கை.) ஆத்மாவானவர் சரீரங்கடோறும் பரிச்சின்ன ராகவே யநுபவிக்கப்படுகிற ரப்படிப் பரிச்சின்னராக யிருக்கிற வாத்மாவுக்குக் கைவல்லியமாகிய வேகத்துவ மெப்படிக்கட்டுமென்று சங்கித்துக்கொண்டு சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] பிரத்திகாத்மாவானவர் மூலாக்ஞானத்தினுலே பரி ச்சின்னர்போலே விளங்குகிறார். அந்த வஞ்ஞான நாசமான வட நத்துவிதியராகத் தான்றானே மேகாவரண நாசமானவடன் சூரியன்போல விளங்குகிறார்.

(இ-ம்.) பரிபூரணராயும், அத்துவிதியராயுமிருக்கிற வாத்மாவுக்கு மாயாபரிகற்பித வுத்தம மத்திம வதம சரீரத்திரய சென்னிய பரிச்சின்னத்துவமான தவிவேகத்தினுலுண்டான தேயல்லாமற் பாரமார்த்த விசாரதிருஷ்டியிலேயில்லை. ஆகை யாற் றத்துவ விவேகத்தினு லவிவேகத்துக்கு ஆனிவருகிற போது மேகாவரணம் போனவடன் சூரியரெப்படி விளங்குகிறோ; அப்படியே யாத்மாவும் விளங்குகிறார். (ச)

(அ-கை.) அகண்டாகார விர்த்திக்ஞானத்தினுலே ஞாது ருக் ஞான நேயங்களைங்கிற திரிபுடிருபமரன தொய்தசித்தி யிருக்கிறபடியினுலாத்மாவுக் கத்துவித சித்தியானது கூடா தென்று சங்கித்துக்கொண்டதற்குச் சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] அகண்டாகார விர்த்திக்ஞானமான தஞ்ஞானகாரி யமான வகமாதி வாசனையோடுங் கர்த்துருத்துவ போக்துருத் துவாதி யபிமானத்தினுலே கலங்கிப்போனவனு யிருக்கிற

ஆத்மபோத ஈகா வசனம்.

(ஞ)

ஜீவாத்மாவை ஞானிவ்டையாயிருக்கிற திடாப்பியாசத்தின
லே சத்துவ ரசோ தமோமலத்தை யுடைத்தாகாதவனுகப்
பண்ணிப்போட்டுத் தானுங் கதகரேணுவர்னது கலங்கினஜல
த்தைத் தெளியவைத்துத் தானுங் கெடுதல்போ னசிக்கும்.

(இ-ம்.) அஞ்ஞான காரியங்களான வகமாதி வாசனைகளி
ஞலே கலங்கியிருக்கிற ஜீவனை ஞானமானது மிகுகாலப் பழக்
கத்தினாலே முன்னே யஞ்ஞானத்துக்கு நாசத்தை யுண்டு
பண்ணி வைத்துக்கொண் டந்தவழியா யந்தவஞ்ஞான காரிய
மான வந்தக்கரணுதிக் கௌல்லாவற்றையு நாசம்பண்ணிப்போ
ட்டுக் கலங்கினஜலத்தைத் தெளியவைத்த கதகரேணுவைப்
போலே தானும்; நசித்துப்போய்விடும், விர்த்தியான தக்ஞான
காரியமானபடியினுலேயும் அதிற்பிரதிவிம்பித்த சைதன்னிய
மாத்மாபாச மானபடியினுலேயு மந்தச்சைதன்னிய மாத்மாவி
னிடத்திலேதானே வைக்கத்தை யடையும். (ஏ)

(அ-கை.) பிரத்தியக்ஷ பிரமாணமூலமா யதுபவிக்கப்படு
கிற சமூசாரத்துக் கத்தியந்தாசக்தியத்துவமானது பிரத்தியக்ஷ
விரோதமானபடியினு லஃதெப்படிக்கூடுமென்று சங்கித்துக்
கொண்டு சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] ராகத்துவேஷாதிவிர்த்திகளினுலே நெருங்கியிருக்
கிற வகங்காராதிப் பிரபஞ்சமானது சொப்பனப் பிரபஞ்சத்து
க்குச் சமானம். மேற்சொல்லிய சமூசாரப் பிரபஞ்சமானது
வஞ்ஞானதிஷையிலே சத்தியமாய் விளங்கும். பிரபோததி
ஸையிலே யசத்தியமாய்ப் போய்விடும்.

(இ-ம்.) ராகத்துவேஷாதிகளின நெருங்கியிருக்கிற சமூ
சரமானது மித்தையா யிருந்தாலும்; தனக்குக் காரணமான
வஞ்ஞானமுள்ளவும் சத்தியம்போல விளங்கும். பிற்பாடு

மஹாவாக்கியார்த்த சிரவண மூலமாயுண்டாகிற பிரமசாக்ஷா த்கார திசையிலே நித்திரைதெளிந்தவுடன் சொப்பனப் பிரபஞ்சமானதுபோல வசத்தியமாய்ப் போகும். (கு)

(அ-கை.) முன்சொன்ன வர்த்தத்தைப் பின்னு மொருதி ருஷ்டாந்தத்தினாற் றிடப்படுத்துகிறார்.

[கு-மி.] அவ்வியத்தாதி தூலபரியங்தமான வனத்மாக்க எா ரோபிக்கிறதற் கிடங்கொடுக்கிறதாயு நாசமில்லாததாயுமிருக் கிற பரப்பிரமமான தெதுவரைக்கு மறியப்படவில்லையோ; அதுவரைக்கும் பிரபஞ்சமானது; சுத்தியைத் திரிகோணமா யும், பின்புறம் நீலங்களுடையதாகவு மெதுவரைக்கு மறியப் படவில்லையோ; அதுவரைக்கும் ரசிதம்விளங்குகிறதுபோலச் சுத்தியமாகவிளங்கும். (எ)

(அ-கை.) சகலஜகத்தும் பிரமத்தினிடத்தி ஒற்பத்தி திதி நாசங்களை யடைகிறதென்று சொல்லுகிறார்.

[கு-மி.] சகலநாம ரூபகற்பனைக்கு மதிட்டானமாயு மயின் னானியித்தோபாதான காரணராயுமிருக்கிற மாயோபாதிகரிடத் திலே பிரபஞ்சங்களானவை வாரியினிடத்திலே குமிழிகள் போல ஏற்பத்தி திதிநாசங்களை யடைகின்றன. ஆகையாலேல்லாம் நாசத்தை யுடையவைகள்.

(இ-மி.) சர்வாதிட்டானமாயுஞ் சச்சிதானந்தாத்துவயமா யுமிருக்கிற பிரமமான தெதுவரைக்குங் தானுயதுபவிக்கப்பட வில்லையேர்; அதுவரைக்கும் ஜகத்தாகாரமாய்ப் பரினமித்து கெகாண்டிருக்கிற சமுசாரமானது பிராந்தியினுலே சுத்தியம் போலே பிரகாசிக்கும். (அ)

(அ-கை.) சகலதிரிசியப் பிரபஞ்சமும் பிரமத்தினிடத்தி வேதானே மாயாகற்பிதமென்று பிரதிபாதிக்கிறார்.

ஆத்மபோத ஈகா வசனம்.

எ.

[கு-மி.] சக்திதானந்த சொருபியாயு மணிகளிற் சூத்திரம் போற் சர்வசீரத்திலு மநுகுதராயு நான்கபாவமற்றவராயு மாகாசம்போலே சர்வத்திலும் வியாபித்த விஷ்ணுவாயுமிருக் கிற பிரமத்தினிடத்திலே யொன்றுக்கொன்று வெகு பேதமு ஸ்ளதுகளாயு மனேகங்களாயுமிருக்கின்ற நாமருபங்களானது கள் சுவர்ணத்திலே கடக மகுடாதிகள்போல வாரோபித ங்கள்.

(இ-மி.) சத்தியக்ஞானாந் தாத்மகராயுஞ் சர்வாநுகுத ராயு நித்தியராயும் வியாபகராயுமிருக்கிற பிரமத்தினிடத்திலே வனேகபிரகாரமாயிருக்கிற தேவ திரியக்கு நச தாவர சங்கம சொருபமான சகல நாம ரூபாத் மகத் தோற்றங்களுஞ் சுவர் ணத்திலே கடகாதிகள்போற் கற்பிதங்களேயல்லாம லணு மாத்திரமானாலும் பிரமத்தைவிட வேறில்லை. (க)

(அ-கை.) மேற்சொல்லிய வர்த்தத்தையே யாகாச திருஷ்டாந்தத்தினாற் றிடப்படுத்துகிறார்.

[கு-மி.] மனசமுதலிய சர்வேந்திரியப் பிரவர்த்கராயுஞ் சர்வ வியாபகராயுமிருக்கிற பரமாத்மாவானவ ரனேகங்களா யிருக்கிற விங்கசீரங்களை யடைந்தவராய்க் கொண்டு பாரமா ரத்தமாய்த் தனக்குப் பேதமில்லாமலிருந்தாலும்; அந்தவிங்க சர்வோபாதிகஞ்ஞடைய பேதத்தினாலே யனேகர்போலே விள ங்குகிறார். அந்த விங்கதேகங்களுக்கு நாசம்வரிற் கடாதிவபா திசீங்கிய வாகாசம்போல; அத்துவிதியராக விளங்குவர்.

(இ-மி.) ரிதிகேசராயும் விடுவாயுமிருக்கிற பரமாத்மாவா னவர் கடமடவுபாதிகளிலே யாகாசமானதுபோலத் தன்னாஞ் ஞான பரிகற்பிதங்களாயிருக்கிற வனேகவுபாதிகளிலே பிரதி விம்பித் தனேகர்போலத் தோணுகிறார்.

பிரமாத்ம வைக்கியக் ஞானத்தினுலே மாயாகற்பிதமான வந்த விங்கசரீரோபாதிகளுக்கு நாசம்வருகிறபோ தேகராக வே விளங்குகிறார். (ம)

(அ-கை.) சர்வசரிங்களிலேயு மந்தந்தச்சாதி தருமா வவ ஸ்தாதி யபிமானியாயிருக்கிற வாத்மாவுக்கு நித்தியமுக் தத்து வமெப்படிக் கூடுமென்று சங்கத்துக்கொண்டு சமாதான ஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] பிராமணத் துவாதிசாதிகள் ராமகிருஷ்ணது நாமங்கள் பிரமசரியாதி யாச்சிரமங்க எனவிலைக ஞானவாயிருக்கிற தூலகுக்கூம சரீரோபாதிகளுடைய வசத்தினுலே யாத் மாவினிடத்திலே ஜூலத்தில் ரசவர்ஞாதிபேதம்போலக் கற்பிதங்கள்.

(இ-ம்.) சுபாவமதுரமா யிருக்கிற ஜூலமானது கசத்தல், தித்தித்தலாதி, திரவியங்களுடனே சேர்ந்து அந்தந்தக் குண சொருபமாக வெப்படியிருக்கிறதோ; அப்படிப்போல வாத்மா வானவர் முன்சொல்லப்பட்ட நானுவுபாதிகளுடனேசேர்ந்தந்தச்சாதிநா மாச்சிரமசொருபியா யிருக்கிறார். (ஈக)

(அ-கை.) ஆத்மாவுக் கவித்தையாகற்பித வுபாதித்திரயத் திலே முந்தினவுபாதியைக் காண்பிக்கிறார்.

[கு-ம்.] பஞ்சீரணம் பண்ணப்பட்டிருக்கிற தூலப்பிருதி வியாதி பஞ்சபூதங்களினின்று முன்டானதாயுங் கருமத்தினுளிர்மிக்கப்பட்டதாயுமிருக்கிற தூலசரீரமான தனுக்கூப்பிரதிகூல விர்த்திகளுபமான சுகதுக்காநுபவத்திற் கிடமென்று சொல்லப்படுகிறது.

(வி-ம்.) பஞ்சீரணமாவது அபஞ்சீகரதபூதங்க எளான் ரெண்றை இரண்டாகப் பத்தாக்கியதில் ஒருபாதிந்றக மற்

கீருபாதி யைந்தில் ஒவ்வொன்றை நன்னாலாக்கி இதரமான ஜங்குபுதங்களிலே தன் நம்சத்தைவிட்டு மற்றான்குபுதங்களிலூ மந்த நான் கம்சத்தையுஞ் சேர்க்கிறபோ தொவ்வொன்றுக் கைந்துகுணமுண்டாம்.

(இ-ம்.) பஞ்சிகிருத பஞ்சமஹாபூத சென்னியமாயுங் கரு மத்தால் நிர்மிக்கப்பட்டதாயுமிருக்கிற தூஸரீரமானது போக்தாவாயிருக்கிற புருடனுக்குப் போஜனசாலைபோல வாதமா சுகதுக்கத்தை யதுபவிக்கிறதற்கு வசிக்கிறவிடம். (ஒ)

(அ-கை.) இரண்டாவதா யிருக்கிற சூக்ஷ்மசீரோபாதி யைக் காண்பிக்கிறோம்.

[கு-ம்.] மஹாப் பிராணனுடைய விர்த்தி பேதங்களான பிராணபான வியாநேதான சமானனென்ன, சங்கற்ப விகற்பாத்மகமான மனசென்ன, நிச்சயாத்மகமான புத்தியென்ன, சேரோத்திரங் தொக்கு சுக்ஷ்ம சிங்கவை யாக்கிராணமென்கிற ஞானேந்திரியங்களென்ன, வாக்கு பாணி பாத பாயுரு வுபஸ் தங்களென்கிற கருமேந்திரியங்களென்ன, விவைகளோடே கூடினதாயும் அபஞ்சிகிருத பூதங்களிலேசின்று முண்டான தாயுமிருக்கிற சூக்ஷ்ம சீரமானது முன்சொன்ன சுகதுக்கபோகத்திற்குச் சாதனம்.

(இ-ம்.) பதினே முந்திரியசக்தமாயுஞ் சூக்ஷ்மமூதசென்னியமாயுமிருக்கிற விங்க சீரமானது ஜீவனுக்குச் சுகதுக்கபோகத்திற்குக் காரணம். (ஒ)

(அ-கை.) மூன்றாவதாயிருக்கிற காரணசீரோபாதியைக் காண்பிக்கிறோம்.

[கு-ம்.] அநிர்வாச்சியமாயு மாதியையுடைத்தான தாகாததாயுமிருக்கிற வலித்தையானது ஸ்தூலசூக்ஷ்மப் பிரபஞ்ச

காரணமாயிருக்கிற வூபாதியென்று சொல்லப்படும். இப்படித் திரிவித வூபாதியையுஞ் சொல்லிக்கொண்டு வந்ததிற்குப் பிரயோஜன மேதன்றால்? பிரத்தியகாத்மாவைத் தூலகுக்கூடாம காரணங்களாகிற வூபாதித்திரயத்தைக்காட்டிலு மன்னியராகவே விவேகியானவ னிச்சயமாயறிவன்; இதுவே பிரயோஜனம்.

(வி-ம்.) அவித்தைக் கார்வசநியத்துவமெப்படிச் சொல்லுகிறதென்றால்? சொல்லுகிறோம். சத்தென்றுசொல்லுவமென்றால்? பாரமார்த்திக திசையிலே யில்லாமற் போகிறபடியாலப்படிச் சொல்லக்கூடாது. அசத்தென்று சொல்லுவமென்றால்? வியவகாரதிசையிலனேகஜனனமரணப் பிரவாகத்துக்கீடங்கொடுத்துக்கொண் டிருக்கிறபடியா லதுவங்கூடாது. சதசத்தென்று சொல்லுவோமென்றால்? பிரகாசாந்தரங்களுக்கு விரோதம்போல வொன்றுக்கொன்று விரோதமானதாலதுவங்கூடாது. இவைபோலப் பின்னம், அபின்னம், பின்னபின்னமென்றும், சங்கம், அசங்கம், சங்காசங்கமென்றும், அவித்தையை யொருவிதத்திலேயும், வசனிக்கக்கூடாதபடியால் அநிர்வசநீயமென்றே சொல்லப்படும்.

(இ-ம்.) அனுதியா யநிர்வசநீயமாயிருக்கிற வலித்தையே காரணேபாதி இந்தழுன் றபாதிகளுக்குஞ் சாக்ஷியானவறி வே நானென்றறியவேண்டும். (ஈச)

(அ-கெ.) அன்னமயாதிகளாயிருக்கிற கோசங்களில் வியாபித் தந்தந்தக் கோசாபிமானியா யிருக்கிற வாத்மாவுக்கு நித்தியமுக் தத்துவமெப்படிக் கடுமென்று சங்கித்துக்கொண்டு சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] நிர்மலராயிருக்கிற பிரத்தியகாத்மா வானவர் அன்னமய பிராணமய மனோமய விஞ்ஞானமய வானந்தமயமாகிய

ஆுத்மபோத மகா வசனம்.

கக

பஞ்சகோசங்களென்ன, சுகதுக்கம் பசிதாகு சராமரணங்க
ளாகிய சடீர்மியென்ன, விவைகளுடைய மித்தியா தாதாத்
மிய சம்பந்தத்தினுலே யந்தந்தச் சொருபிபோலே நீலவஸ்தி
ராதியோகத்தினுலே படிக்கமான தெப்படி யோ; அப்படியிருக்
கிறார்.

(இ-ம்.) நிர்மலமான படிக்கமானது நீலரத்தாதி வர்ணமா
யிருக்கிற வஸ்திர புஷ்பாதிகளுடைய சம்பந்தத்தினுலே யந்த
ந்த வர்ணத்தையுடைத்தான்தாக வெப்படித் தோணுகிறதோ;
அப்படிச் சுத்தரான வாத்மாவு முன்சொன்ன வன்னமயாதி
சுகதுக்காதி மித்தியாதாதாதமிய சம்பந்தத்தினுலே யந்தந்தச்
சொருபிபோலே தோணுகிறோயல்லாமற் பரமார்த்தமாயில்
லை யன்னமய ரசமயனே யாத்மாவென்று சொல்லுகிற சுருதி
குக்கூம வஸ்துவை தெரிசிப்பிக்கிற நிமித்தியமா யுபாதி சகி
தரான வாத்மாவைச் சூசிப்பித்ததேயல்லாமற் பாரமார்த்தமா
யாத்மாவை யன்னமயாதி சொருபியாகச் சொல்லாதபடியினு
லேயு மாத்மா பஞ்சகோசவிலக்கணரானபடியினுலேயு மப்ப
டிப்பட்ட வாத்மாவானவர் நித்தியமுக்கத்ரே; சந்தேகமில்லை.)

(அ-கை.) அசங்கமான வாத்மசொருபத்தைப் பிரித்தறிகிற
விவேகஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] பிராணமயாதி நான்கு கோசங்களோடுங்கடிய து
லசரீரத்துக்கு மலைவகளின் விகாரங்களுக்கும் பிரத்திய காத்
மாவை வேறுபட்டிருக்கின்ற சுத்தராகச் சுருதிக்கனுக்கல்யுக்தி
விசாரத்தினுலே விவேகியானவனு முமியாதியேருக்கடிய
தண்டுலத்தைப் பிரித்தறிவதுபோற் பிரித்தறிவன்.

(வி-ம்.) இது உமி, இது தவிடு, இது தண்டுலமென்று பிரித்
தறியப்படாமலிருந்ததை நல்ல உலக்கையினுலே பலமுள்ள
வாள் குத்திப்புடைத் தெடுக்கிறபோது சுத்தமான தண்டிலத்

எத யெப்படி யுமி தவிடுமுதலானவைகட்கு வேறூயறிகிறார்களோ; அப்படிப்போல திடயுக்கி விசாரத்தினாலே யாத்மாவைப் பஞ்சகோசங்கட்கு வேறு யறியத்தக்கது.

(இ-ம்.) இந்தத் தூலகுக்கூடாம சர்வங்களானதுகள் கடம் போலே யனுத்மகாரியமானபடியினுலேயு மந்தச் சர்வமிரண் கெஞ்சுங் காரணமான வலித்தை யனுத்மீஸமானபடியினுலேயு மாத்மாவை; இந்தச் சர்வத்திரயாந்தர யுக்தமான பஞ்சகோசங்களுக்கும் வேறுபட்டவராகவே யறியத்தக்கது. (ஒசு)

(அ-கை.) ஆத்மாவானவர் சர்வகெதரேயானந் சர்வதிக்கி லேயுஞ் சர்வாளாலேயு மேன்காணப்பட வில்லையென்று சங்கத்துக்கொண்டு சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] பிரத்திய காத்மாவானவ ரவ்வியத்தமகதகங்காரமுதலான வாகாசாதி பூதபெளதிகங்களிலே யெல்லாம் வியாபித்திருந்தாலும்; சடாளாயும், பாகியப்பிரவிருத்த விந்திரியாளாயுமிருக்கிற சர்வஜனங்களாலேயும், சர்வதிக்கிலேயு மறியப்படுகிறதில்லை. பின்னையோவென்றால்? ராகத்துவேஷாதி விரத்திகளினுலே கலங்கிப்போகாமற் சற்குருவினுலுபதேசிக்கப்பட்ட மஹாவாக்கியார்த்த சிரவணமனன நிதித்தியாசன சென்னியமா யிருக்கிற வகண்டாகார விரத்தியினுற் பரிபக்குவமாயிருக்கிற புத்தியினுற்றுனே சத்தமாயிருக்கிற வதகதற்பன்திகளிலே பிரதிவிம்பம்போல வறியப்படுவர்.

(இ-ம்.) ஆத்துமாவானவர் சர்வத்திலேயும் வியாபித்துக்கொண்டிருந்தாலும்; சடபுத்திகளுக்கு வொருதிக்கிலேயுங்காணப்படார். பின்னையோவென்றால்? நிர்மல தற்பன்திகளிலே பிரதிவிம்பங் தோன்றுகிறதுபோலக் கலங்காத புத்திவிரத்தியிலே தோன்றப்படுவர். (ஒள)

ஆத்மபோத ஈகா வசனம்.

கந்

(அ-கை.) தேகேந்திரிய சகிதராயிருக்கிற வாத்மாவுக் குதா சினபாவத்தை ராசபுருஷதிருஷ்டாந்தத்தினாலே சொல்லுகிறார்.

[க்-ம்.] ஸ்தாலதேகமென்ன, தேகேந்திரியங்களென்ன, பஞ்சவாயுக்களென்ன, சங்கற்ப விகற்பாத்மகமான மனசென்ன, நிச்சயாத்மகமான புத்தியென்ன, வஞ்ஞானமென்ன, இவைகளைக்காட்டி வீழும்; விலக்ஷணராயுஞ் சார்வகாலமுஞ் சரீரவிச்திரியமாலே புத்திப் பிரகிருதிகளுடைய வியாபாரங்களுக்குச் சாக்ஷியாயு மிருக்கிற பிரத்தியகாத்மாவைப் புதா சினராக விவேகியான மஹாபுருஷன் ராஜா காரியங்களிலுதாசினான யிருப்பதுபோலவறிவன்.

(இ-ம்.) தன்னுடைய நகரத்திலேயிருக்கிற ராஜாவானவன் மந்திரிமுதலான காரியஸ்தா டன்னுடைய சன்னிதானத்திலே யனேக காரியங்களிற் பிரவிருத்திக்கத் தானவாளுடைய காரியங்களிலே சங்கியாமலிருந்தாலு மந்தங்கத் காரியங்களுக்கு சாக்ஷிமாத்திரனாக வெப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறோ; அப்படிபோல ஆத்மாவானவர் சட்பரிஞமொகியதிரிசியங்களாயிருக்கிற தேகேந்திரிய மனையுடத்தி பிரகிருதிகள் சன்னிதானத்திலே பிரவிருத்திக்கத் தனக்குச் சம்பந்தமில்லாதிருந்தாலுங் தானவைகளுடைய பிரவிருத்திகளுக்குச் சாக்ஷிமாத்திரமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறபடியிலை லுதா சினரென்றே சித்தாந்தம்.

(ஒ-அ)

(அ-கை.) ஆத்மாவுக் கவிகாரித்துவம் யுக்தமென்றே தோ ஆகிற தெதினாலென்றால்? அந்தாத்மாவானவர் சர்வதாவியாபாரங்களை யுடைத்தானவராகவே காணப்படுகிறென்றுசங்கத்துக்கொண்டு சமாதானங்குசொல்லுகிறார்.

கச

ஆத்மபோத இகா வசனம்.

[கு-ம்.] மனசமுதலாகிய சர்வேந்திரியங்களும் வியாபாரகா ரிகளாயிருந்துள்ளவிற் பிரத்திய காத்மாவானவர் குருசாஸ்தி ராதி ரகிதாளாயிருக்கிற அவிவேகிகளுக்கு வியாபாரத்தை யடைத்தானவர்போலே மேகங்கள் வாயுவசத்தினுலோடுகிற தைச் சந்திரனேடுகிறதாய்க் காண்பதுபோலக் காணப்படுவர்.

(இு-ம்.) இராத்திரிவேளையி லாகாசத்தில் மேகங்கள் சஞ்ச ரிக்கிறதைக் கண்டு பாலாளானபேர்கள் மேகங்களோடுகிற தென்பதை யறியாமற் சந்திரனேடுகிறனென் றநிச்தொருவ ருக்கொருவர் அடே சந்திரனேடுகிறனென்று சொல்லி விளையாடுகிறார்கள். அப்படிக்குக்கண்டு சொன்னபோதிலும்; பாரமார்த்தமாய்ச் சந்திரனேடுவேயில்லை. அப்படிப்போல விந்தி ரியங்களானவைக் எவைகளுடைய விடயங்களிலே பிரவர்த்திக்கிறதைக்கண்டு சற்சங்கமில்லாதவர்களாயிருக்கிற மூடசி ரோமணிகளானபேர்கள் சர்வவிடயங்களிலேயு மாத்மாவைப் பிரவர்த்திக்கிறாரன்று தீரவிசாரியாமற் சொல்லுகிறார்க எவர்க் எப்படிக்குச் சொன்னாலும் காலத்திரயத்திலேயும் ஆத்மாவானவர் பிரவர்த்திக்கிறவரேயில்லை. தனக்கண்ணியமே யில்லாததினால் ஒருநெஞ்சைறப் பிரவர்த்திப்பிக்கிறதுமில்லை. எதினுலென்றாற் பாரமார்த்தமா யாத்மாவானவர் கேவலமவிகாரி யா யசங்க சித்துருபியானபடியினுலேயுங் தொய்தவர்ச்சிதரா னபடியினுலேயு மென்றறிக.

(ஒக)

(அ-கை.) தேகேந்திரிய மனோபுத்திகளு மாத்மாவைப் போலே சேதனங்களாகக் காணப்படுவா னேனென்று சங்கித்துக்கொண்டு சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] ஸ்தாலதேக ஞானேந்திரிய கண்மேந்திரிய பிரானுதிகள் மனோபுத்திகளாகிய விலைகள் பிரத்தியகாத்மாவினுடைய சேதனபாவத்தை யத்தியாச சம்பந்தத்தினுலே யவலம்

* ஆத்மபோத ஹகா வசனம்.

கடு

பித்துக்கொண்டு தன்றன்விடயத்திற் ஜனங்கள் சூரியப்பிரகா சத்தை யவலம்பித்துக்கொண்டு ஐகத்துவியாபாரஞ் செய்வது போலப் பிரவிருத்திக்கிரதுகள்.

(அ-ம்.) சூரியப்பிரகாசம் அன்றியில் ஐனங்கள் ஐகத்து வியாபாரஞ் செய்யாததுபோல வாத்மப்பிரகாசமன்றியி விந்தி ரியாதிகளுக்கு தன்றன் விடயத்திற் பிரவிருத்தியில்லாததினாலே யாத்மாவே சேதனர் அனுத்மாக்களெல்லாஞ்சடம். (20)

(ஆ-கை.) நான் பிறந்தேனன்றும், நான் வளர்ந்தேன ஏன்றும், நான் பாலியாதி யவத்தைகளைக் கிரமத்திலதுபவித்துக் கொண்டு வருகிறேனன்றும், நான் பார்க்கிறேன், கேழ்க்கிறேன், வசனிக்கிறேனென்று இதுமுதலான வனேக விகாரங்களையெல்லா மநுபவித்துக்கொண்டிருக்கிற வாத்மாவுக் கவிகாரித்துவமெப்படிச் சொல்லப்படுமென்று சங்கித்துக்கொண்டதற்குச் சமாதானாஞ் சொல்லுகிறோர்.

[கூ-ம்.] ஆத்மானத்மப் பரிக்கியான சூனியாளாயிருக்கிற பாமராள்; ஸ்தூலதேகம், தேகேந்திரியம், வியாஞ்சி பஞ்சவாயுவு, மனோபுத்திகளாகிய விவைகளின் குணங்களையுங் திரிவிதகரணங்களாற் செய்யப்பட்ட திரிவிதகன்மங்களையுங் சத்தவரசோ தமமலரகிதராயுஞ் சச்சிதானந்தசொருபியாயுமிருக்கிற பிரத்தியகாத்மாவினிடத்தி லாத்மாஞ்தமாக்களை பிரித்தறியாத வக்கியானத்தினாற் ககனத்தில் நீலதவுதாதி வர்ணம்போலா ரோபிக்கிறார்கள்.

(இ-ம்.) நிரம்சமாயு மதிந்திரியமாயுமிருக்கிற வாகாசத்தி லாகாச பரிக்கியான சூனியாளாயிருக்கிறபேர்கள் நீலாதிவர் ஜங்களை யெப்படி யாரோபிக்கிறார்களோ; அப்படி நிரம்சராயு மதிந்திரியராயு மமலராயுஞ் சச்சிதானந்தாத்மகராயுமிரு

க்கிற வாத்மாவினிடத்தி லாத்மசோருப பரிக்ஞான சூனியா
ளாயிருக்கிற தேகாத்மவாதிகள் விகாரங்களை யாரோபிக்கிறார்க
ளாகையா விவ்விகாரங்களைல்லா மாத்மதன்மமன் றத்மா
க்களாகிற தேகேந்திரியாதிகளுடைய தருமமென்றே சித்
தாந்தம். (21)

(அ-கை.) கர்த்துருத்துவ போக்துருத்துவாதிகளைல்லா
மாத்மாவிடத்திற் சார்வகால மநுபவிக்கப்படுகிறபடியினு
லவைகளைத் தள்ளக்கூடாதென்று சங்கித்துக்கொண் டதற்குச்
சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] ஆத்மபேதத்துக் கேதுவாயிருக்கிற வந்தக்கரனே
பாதியினுடைய கர்த்துருத்துவ போக்துருத்துவ சுகித்துவ
துக்கித்துவ சமுசாரித்துவாதிகளிலு மஞ்ஞான வசத்தினுலே
வந்தக் கரணசாக்ஷியான பிரத்தியகாத்மாவினிடத்தி லாத்ம
விசாரகுன்யாளாயிருக்கிற பிராகிருதாள் சலோசலனுகிளை
யதிற் பிரதிவிம்பித்த சந்திரனிடத்தி லாரோபிக்கிறதுபோல
வாரோபிக்கிறார்கள். (22)

(அ-கை.) கர்த்துருத்துவாதிகளைல்லா மந்தக்கரண தரும
ங்களைன்று மஹைகளிலொன்றுங் காலத்திரயத்திலேயு மாத
மாவுக்கு சம்பங்தமில்லையென்றும் பூர்வசலோகத்திலே சொல்
லப்பட்டிருக்கிற வர்த்தத்தை யன்னுவய விதிரேக்யுக்திகளினு
லே திடப்படுத்துகிறார்.

[கு-ம்.] இராகத்திவேஷ காமக்குரோத லோபமோக மத
மாச்சரிய வீரிஷை யகுயை டம்பங் தர்ப்பமகங்கரைங்களிச்சா
பத்தி சிரத்தைகளாகிய பதினைகளாலுண்டாகிற பிரதிகூல
வதுக்கல சித்தவிர்த்திகளாகிய சுக்துக்கங்க ளங்தக்கரணமிருக
கிற ஜாக்கிரசொப்பனங்களிலுண்டாகிறது வந்தக்கரணம் லய
மானசழுத்தியிலே மேற்கூறிய ராஷாதி விர்த்திகளினுலுண்

டாகிய துக்கசுகாதிக னணுமாத்திரமானுலுமில்லை யந்தச் சூழ
த்திக்கு மாத்மாவானவர் சாக்ஷியாகவே யிருக்கிறார். இதனு
லேதாச்சதென்றால்? யாதொரு வந்தக்கரணமுண்டாற்க சுக
துக்கங்களு முண்டென்கிற தன்னுவய யுக்தி யதற்குச் ஜாக்கி
ரசொப்பனங்களிரண்டு மதுபவசித்தமான திருஷ்டாந்த மியா
தொரு வந்தக்கரணமில்லாதபோது சகதுக்கங்களில்லையென்
இது விதிரேக்யுக்தி இதற்கு சமூத்தியே யநுபவசித்தமான
திருஷ்டாந்த மாகையாற் சகலதுக்கசுகங்களு மந்தக்கரணத்
தினுடைய வியாபார மாத்மாவுக்கோவென்றாற் காலத்திரயத்
திலேயும் யாதெர்ரு வியாபாரமுமில்லை. (உக)

(அ-கை.) ஆனாலாத்மாவுக்குச் சொருபந்தா னேதென்று
சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ் சொல்லுகிறார்.

[கு-ம்.] சூரியனுக்குப் பிரகாசமும் ஜலத்துக்குச் சயித்திய
மு மக்கினிக் குஷணமு மெப்படிச் சொருபமோ; அப்படியே
காலத்திர யாபாத்தியராயுஞ் சிற்சொருபராயும் பரமப்பிரீதி
க்கு விவயராயு நித்தியராயு திர்மலராயு மிருக்குகையே பிரத
கிழு காத்மாவுக்குச் சொருபம். (உச)

(அ-கை.) ஆத்மாவானவர் நிருவிகாரியாயிருக்கிறபோ தவ
ருக்கு நான்றிகிறேனென்கிற விரத்திகடா னெப்படிக்கூடுமெ
ன்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ் சொல்லுகிறார்:

[கு-ம்.] பிரத்தியகாத்மாவினது சச்சித் தம்சமாகிய சித்
தும், அந்தக்கரண விரத்தியாகிய சடமும், ஆத்மானுத்மாக்க
னைப் பிரித்தறியாத வஞ்சூனதோஷத்தினுலே யன்னியோன்
னிய தாதாத்மியத்தாற் கூடிக்கலந்ததுதானே யகம்விரத்தியா
யப் பரிணமித்தறிகிறேனென்று பிரவிருத்திக்கிறது.

(வி-ம்.) நிரம்சராயிருக்கிற பிரத்திய காத்மாவினிடத்தில் ஸ்வங்கா னேதன்றால்? ஆத்மாவானவர் பரமார்த்தமாய் அம்சரகிதராயிருந்தாலும்; பிரத்தி திருஷ்டியைப்பற்றிப் பார்க்கிறபோதனாதி யநிர்வசநியமாயிருக்கிற வலித்தையாவசத்தினாலே கான் ஜீவனுக்குமென்றுத்மாவைக் காட்டிலும் மன்னியம்போல வொரு ஜீவப்பிரமை தோன்றுகிறபடியினாலாத்தீவினை யம்சம்போலே வியவகாரகாலத்தில் லொத்துக்கொண்டம்சமென்று சொல்லப்பட்டது.

(இ-ம்.) ஆத்மாவினுடைய பிரதிவிம் பம்சமாயிருக்கிற சிதாபாச சைதன்னியமு மந்தக்கரணவிர்த்தியுங் கலந்ததுதானே யகம்விர்த்தியாய்ப் பரிணமித்துக்கொண்டு நான்றிகிறே னென்கிற வகமாகாரவிர்த்திக் ஞானமானது சிதாபாச சம்பந்தத்தோடேகூடின வந்தக்கரணவிர்த்தியேயல்லாமற் சின்மயரான பிரத்திய காத்மாவினிடத்தில் யாதொரு வியாபார முழில்லை.

(24)

(அ-கை.) பூருவசலோகத்திற் சொன்ன வர்த்தத்தைத்தானே பிரகாசமாய்த் தெரிவிக்கிறோர்.

[கு-ம்.] பிரத்தியகாத்மாவுக்கு விகாரமானதில்லை. புத்திக்கோருக்காலு நான்றிகிறேன்கிற க்ஞானமானதில்லை. அந்தப்புத்தியிலே பிரதிவிம்பித்த சிதாபாசனைவன் றன்னுடைய பிரகாசத்தோடேகூடிப் பிரவிருத்திக்கிறதாயிருக்கிற வந்தக்கரணதருமான கர்த்துருத்துவாதி சக்லசமுசார விகாரத்தையுத்தன்னதாக மிகவுமறிந்து நான்றிகிறவன்று நான் பார்க்கி றவனென்று மோகத்தையடைகிறேன்.

(இ-ம்.) ஆத்மாவானவர் சபாவத்திலே விகாரகுனியர். அந்தக்கரணத்துக்கான லொருநானு ஞானத்தினுடைய வாச

இனயேயில்லை. பின்னையோவென்றால்? அகங்காரனுயிருக்கிற சிதாபாசனுனவ ஞஞாவனுற்பத்தியா யவன் ரத்தாய பின் டம்போல தாதாத்மிய தோஷத்தினுற் சித்துஞ்சடமும் கலங் தந்த விரண்டுகளின் பிரிவுதொயாம லந்தக்கரணத்தினுடைய சகல வியாபாரத்தையுங் தன்மேலெடுத்துப் போட்டுக்கொண்டு கானறிகிறேனென்றும், நான் பார்க்கிறேனென்றும், மோகத்தையடைந்து பிராந்தனுயிருக்கிறோன். (உசு)

(அ-கை.) பூருவ சுலோகத்திலே சிருவிகாரியாயிருக்கிற வாத்மாவுக்குச் சமுசாரித்துவங்கூடாதபடியினுலே சித்துருபி யான வாத்மாவுக்குப் பிரதிவிம் பாம்சனுயும் ஜீவனென்கிற பேரை யுடைத்தானவனுயுமிருக்கிற சிதாபாசனுகிற மித்தை யாபுருடனை வியவகாரதிசையிலே சத்தியம்போலே யங்கிகளி த்துக்கொண்டு பிற்பாடு கேவலம் பாரமார்த்திக திசையிலே நின்று பார்க்கிறபோது காலத்திரயத்திலேயு மாத்மாவினிடத்திலே யந்தக்கரணேபாதியே யில்லாதபடியினு லந்தக்கரணேபாதியிலே பிரதிவிம்பிதனு யொரு சிதாபாசனுண்டென்றங்கிரிக்கவேகூடா தானுற் பிரதிதியைப்பற்றி யப்படி யொரு சிதாபாசனுண்டென்று சொல்லவந்தாற் பிசுத்தியே மித்தையானபடியினு லந்த மித்தையாப் பிரதிதியைப்பற்றி வந்தச் சிதாபாசனு மித்தையாசொருப னிந்த மித்தையாமாத் திரனுயிருக்கிற சிதாபாசனுக்கு நிச்சொருபமாய்க் கூடல்ஸ்தா த்மாவே மிஞ்சகிறபடியினுலேயும், இதுவுமல்லாமல் வியவகார திசையிலேகூடச் சிதாபாசனுனவன் றனக்கதிவுடான மாயிருக்கிற கூடல்ஸ்தாத்மாவைவிட வேறில்லாதபடியினு லேயும், கேவலம் வஸ்துவானபடியினுலேயும், பூருவக்லோகத்திலே யாத்மாவைவிட வேறேயொரு சிதாபாசனுண்டென்று சொன்னது கேவலம் அப்பியாசத்திசையைப் பற்றினதே

தவிர வாருடத்திசையைப் பற்றினதன் ரூது லாருடத்திசையிலேயோவென்று லாத்மாவைவிடக் காலத்திரயத்திலேயுஞ் சிதாபாசன் வேறில்லைப் பின்னையோவென்று லாத்மாவான வர் தான்றுனே தன்னுடைய மதவசத்தினாலே யஞ்சுான மாய் விவர்த்தித்துக்கொண்டு தனக்கு விலாசார்த்தமாய் வேண்டுமென்று ஐனன மரண பயப்பிரதிதியை யடைகிறு ரென்று மப்படி ஐனன மரண பயப்பிரதிதியை யடைந் ததினு லாத்மாவினுடைய சச்சிதான்த சொருபத்துக் கணு மாத்திரமானாலு நாசமில்லாதபடியினு லந்த ஐனன மரண பயப்பிரதிதியானது பரமார்த்தமா யாத்மான்த விலாசமே யன்றியி லொருநாளுஞ் சமுசாரமாகமாட்டா திப்படியிருக் கிற வாத்மாவுக்குத்தானே விந்த வாத்மான்த விலாசக் கீர்ண்டயானது போருமென்று புத்திசம்மதமா யொழிவுண்டா கிறபோ தவனுக்கிந்த விவேகங்குானம் வாராமவிருந்தாலும் பலத்தியாக பூருவமாகப் பண்ணப்பட்ட சற்கருமாதுட்டான ததினாலே பிரசன்னரான ஸீ பரமேஸ்வரருடைய பிரசாதத் தினாற் சாதன சதுட்டையமுண்டாய் சற்குருலாபழுங் கிடைத் தவரிடத்திற் சிரவண மனன நிதித்தியாசனங்களைப் பண்ணி தன்னுடைய யதாற்தசொருபங் தானுகிறபோது முன் நானே யென்னுடைய வாத்மான்த விலாசத்தினாலே விளையாடி நேனேனதவிர வொருநாளு நான் ஐனனமரண ரூப மான சமுசார விகாரத்தை யடையவில்லையென் றநிந்து சிற் பயனுகிறென்று மிப்படிப் பூருவமநுபவிக்கப்பட்ட வனே கம் ஐனனமரணப் பிரதிதியெல்லாஞ் சுவாத்மான்த விலா சமானபடியினாலே தன்னைவிட வொருசமுசார முன்டென் று மதை நானடைந்தவென்றுஞ் சொல்லுகிறது கேவ எம் பிராந்தாளுடைய வாதமானபடியினாலேயும் பிரதிதிமாத-

திரமாயிருக்கிற சமுசாரத்தை நிருவகிக்கிற நிமித்தியமாய் வேறேயொரு சிதாபாசனென்கிற ஜீவனை யங்கிகரிக்கவேண் டாமென்று திருஷ்டாந்த பூருவகமாய்ச் சொல்லுகிறார்.

[கு-ம்.] ஆத்மாவானவ ரேதுப்பிரமாண ரகிதமான தன் னுடைய சுவாத்மானந்த விலாசத்துக்குச் சாதனமாயுங் தன் னுடைய விவர்த்தகாரியமாயு நான்றிகிறேனென்கிற மறை ப்பினாலே யஞ்ஞான சொருபமாயு நான்றியேனென்றுகிலு மறிகிற வறிவினாலே ஞானசொருபமாயும் வியவகாரகாலத்தி லே தன்னைவிடப் பின்னம்போலே யிருந்தாலும் பரமார்த்தத்தில் விசிறியும் காற்றும்போலத் தன்னுடையவபேதமான படியினாலே தன்னுடைய சொருபமாயுமிருக்கிற வஞ்ஞான த்தினுடைய விலாசத்தினாலே பஞ்சகோசவிலக்ஷணானுய மவத்தாத்திரய சாக்ஷியாயு மசங்க சக்சிதானந்த சொருபியா யுமிருக்கிற வகம்விரத்தி யாலம்பளன தன்னை யஞ்ஞான காரியமான வந்தக்கரணேபாதியிலே பிரதிவிம்பித்து கர்த்தாகம் போக்தாகம் சாதோகம் நட்டோகமென்கிற வந்தக்கரணதி தருமங்களை தன்னதாக வநுபவிக்கிறவன்போலே விகேஷப்படுகிற சிதாபாசனகை-விசாரியாம லறிந்து தான் றுஞ்கவே யிருக்கிறபோது தானே தன்னைவிட வேறேயொரு சிதாபாசனக வானதுபோலேயு மதினாலே யத்துவிதி யனுய மபரிச்சின்னனுயமிருக்கிற தனக்குச் சத்துவிதியத்து வழும் பரிச்சின்னத்துவழும் வந்ததுபோலேயு மெண்ணிக்கொண் டப்படியெண்ணின தொய்த வாசனக்ஞானத்தி னாலே யனேக ஐனனமரணப் பிரவாக பரம்பர சென்னிய மாயிருக்கிறமஹா பயப்பிரதிதியை யடைவ னென்பதற்குக் கருத்தென்னவென்றும் கேவலம் மத்துவிதிய சொருபியா யிருக்கிற வாத்மாவுக்குப் பரமார்த்தமாய்ப் பயமில்லாதப

ஷயினுலேயும் வியவகாரகாலத்திலே தனக்கு விலாசார்த்த மாட்ட தன்னைமறந்து பயந்தவன்போலே வினோயாடுகிறபடி யினுலேயும் பயத்தை யடைந்தவன்போலே யடைகிறுனென்பதே கருத்து. ஆன ஸாத்மாத்தானே யஞ்ஞானமாய் விவரத்தித்தற் கென்ன வேதுவென்றால் ஸாத்மானக்தவிலாசமே யேது இதற்கென்ன பிரமாணமென்றால் ஸாத்மாவான வர் மதவசத்தினுலே மாயையாயு மவித்தையாயு மானுரென் ஆம் மாயையாயு மவித்தையாயுஞ் சுயமே பவித்தாரென்றுஞ் சுருதிகளிலே கோசிக்கிறதுகளே பிரமாண மானு ஸாத்மாவினிடத்திலே மதங்கூடமோ வென்றால் வளரிடத்திலே வாசா மகோசரமான மஹானந்த மிருக்கிறபடியினால் மதஞ் சித்த மாய்க்கூடும். அதுதா னெப்படியென்றால் ஸாத்மாவினுடைய வான்தமான தாத்மாவினிடத்திலே யுல்லாச விலாசத்தை யடைந்ததுதானே பொங்கிவடிகிறபோது மதமென்றும் அதுதானே யேகீபவிக்கிறபோது நிருவிகற்பமென்றும், விவகாரிக்கப்படு மிதற்கு திருஷ்டாந்த மெப்படியென்றால் விந்திரசால மகேந்திரசால மாடுகிறவனிடத்திலிருக்கிற வித்தையான தவனிடத்திலுல்லாச விலாசத்தையடைந்த தவனிடத்தினின்றும் வெளிப்படுகிறபோ திந்திரசால மகேந்திரசாலப் பிரபஞ்சமாயு மவனிடத்தி லேகீபவிக்கிறபோ திந்திரசால வித்தையாடின புருஷன்மாத்திரமாகவு மிருப்பதே திருஷ்டாந்த மானையினுலே மதமென்று சொல்லப்பட்ட சுவாத்மானாந்த விலாசக்ஞானமே சுவாத்மானாந்த லயமென்கிற நிருவிகற்பக்ஞானமானபடியினுலேயு நிருவிகற்பக்ஞானமென்று சொல்லப்பட்ட சுவாத்மானாந்த லயமே சுவாத்மானாந்த விலாசமென்கிற மதமானபடியினுலேயும் பிரகாசானாந்த சொருபமான நிருவிகற்பானாந்தக் ஞானத்தினுலே விமரிசானாந்த

சொருபமா யிருக்கிற சுவாத்மானந்த விலாசக்ஞானத்துக்கானியில்லை. விமரிசானந்த சொருபமான சுவாத்மானந்த விலாசக்ஞானத்தினுலே பிரகாசானந்த சொருபமாயிருக்கிற நிருவிகற்பக் ஞானத்துக்கு மானியில்லை. ஆனபடியினு லாத்மானந்தத்தினுடைய சங்கோவ விகாசாத்மகங்களாயும் பிரகாச விமரிசாத்மகங்களாயுமிருக்கிற நிருவிகற்ப சவிகற்பானந்தவங்களிரண்டும் கேவல மாத்மானந்த மானபடியினு விது சவி கற்பானந்தமென்று மிது நிருவிகற்பானந்தமென்றும் பிரமிக்கவேண்டியில்லை. ஆனபடியினுலே நிருவிகற்ப ஞானந்த சொருபியான வாத்மாவுக்கே சவிகற்பானந்த சொருபமான மதமுங்கூடு மப்படியே சவிகற்ப ஞானந்த சொருபியாய்த் தன்னை மறந்தவன்போலே கிரீடி-த்துக்கொண்டிருக்கிற வாத்மாவுக்கே நிருவிகற்ப ஞானந்த சொருபமான வைக்கிய பிராப்தியுங்கூடு மிதற்குத் திருஷ்டாந்தமெப்படியென்றால்? நிருவிகற்ப சொருபமான சுவர்ணத்துக்குச் சவிகற்ப சொருபங்களான கடகமகுடாதிகளா யுற்பவிக்கவுங்கூடு மப்படியே சவிகற்ப சொருபங்களான கடகமகுடாதிகளுக்கு நிருவிகற்ப சுவர்ணங்களா யுற்பவிக்கவுங்கூடு மானபடியினு லசேதனமான சுவர்ணத்துக்கே யுபயாத்மகத்துவத்தினு லவிரோதமில்லாம விருக்கச் சேதனரானவாத்மாவுக்குபயாத் மகத்துவத்தினுலென்ன விரோத மொருவிரோதமுமில்லை. ஆகையா லாத்மாவிடத்திலுள்ள மதமே யாத்மாவானபடியினு லாத்மாவானவர் மதவசத்தினுலே மாயையாயுமவீத்தையாயு மானுரென்றாஞ் சுயமே பவித்தாரென்றும் சுருவஞ் சுருதியினுற் சொல்லப்பட்டதே பிரமான மானபடியினுலே யாத்மாவானவர் தானே தன்னுடைய விவரத்தகாரியமான வஞ்ஞான விலாசத்தினுற் றன்னை கர்த்தருக்கு

வாதி கருமசயிதனுயிருக்கிற சிதாபாசனாக வறிந்தனேக ஜன
 னமரணப் பிரவாக செனிதமாயிருக்கிற சுகதுக்க சாகரத்தி
 லே முழுகிப்போனவன்போலே பிரமித்து மஹாபயப்பிர
 தீதியை யடைகிற னிதற்குத் திருஷ்டாந்த மெப்படியென்
 ரூற் பழுதையினிடத்தி லாரோபிதமாயிருக்கிற பாம்புபோ
 ளென்று திருஷ்டாந்த மதுதா னெப்படியென்று லந்தகாராதி
 வேளையிலே விகார ரகிதமாயிருக்கிற ரச்சவைப் பிரத்தியக்கூ
 மாய் கண்ணுலேகண்ட புருஷ னைதயுற்றுப்பார்த்து ரச்சவெ
 ன்றநியாததினுலே ரச்சவிலே கற்பிதமான சர்ப்பம் மித்தை
 யானபோதிலுஞ் சர்ப்பாகாரமாய் விவர்த்தித்த வதிஷ்டா
 னுக்ஞானத்தினுலே ரச்சவைவிட வொருசர்ப்பத்தைக் கண்
 டவு னெப்படி பயகம்பமாதிப் பிரத்தியை யடைவனே வப்ப
 டிப்போ லாத்மாவுமென்று சொல்லப்படு மிது சர்ப்பங்தா
 னென்று நிச்சயித்து பயந்தோடுகிறபோது தடுக்கி கீழேவிழு
 ன்து காலொடிந்து மிகுந்த பயகம்பமாதிகளை யடைகிறுன்
 பிற்பாடு தீரவிசாரித்து பார்த்தவுடனே சர்ப்பமானது கேவ
 எம் மித்தையா மாத்திரமாகப் போகிறபடியினு லந்த மித்தை
 யாசர்ப்பத்தைத் தொட்டு வந்த பயகம்பமாதிகளும் மித்தை
 யாசொருபங்க ளெதினுலென்று விது ரச்சவென்றறிந்த வட
 னே பயகம்பமாதிக னிவிர்த்திக்கிறது பயகம்பமாதிக னிவிர
 த்தித்தாலு மந்தவேளையிலோடியொடிந்த காலேன் கூடவில்
 ல்லையென்றும் சொப்பன விந்திரியம்போலென்று திருஷ்டா
 னந்த மதேதென்றும் சொப்பனவேளையிலொருபெண்
 ஞேடேபோகித்த புருஷனுக்குத் தானுமவனு மேகமாயிருக்க
 கேள்கிரகமும் அதற்குள் விதானதோரனுதி யலங்கார
 மும் பிரத்தினமய தம்பகுட்டியமாதிகளு நவரத்தினமய
 வருசதூளிகாதி மெத்தைகளு மவஞ்சைய தனபூருவத காடா

விங்கங்களுங் கண்ணெல்லா மித்தையாய்ப் போ
 கிறது யிவைகளெல்லா மித்தையானாலு மின்திரியகலனமா
 த்திரஞ் சொப்பனம்போய் ஜாக்கிரத்துவஞ் சத்தியமாய்க்
 காணப்படுகிற தப்படிப்போ விங்கேசர்ப்பப் பிரமைகாலத்தி
 லோடி யொடிந்தகால் சர்ப்பப்பிரமை தெளிந்துவஞ் கொஞ்
 சநாட் சத்தியமாகவே யிருக்கு மதினுலே சர்ப்பப்பிரமை சத்
 தியமாகமாட்டா தப்படிப்போற் றுட்டாந்திக சொருபரான
 பிரத்திய காத்மாவானவர் பூர்வ மின்தப்பிரகாராந் தன்னு
 டையவிவர்த்த காரியமாயுஞ் சுவானங்தோ வல்லாச விலா
 சாத்மகமாயுமிருக்கிற வஞ்சானத்தினுலே பிரக்ஞான கன
 சொருபியாயிருக்கிற தன்னைமறந்தவன்போலே மறந்து தன
 க்கண்ணியனை யொரு மித்தையா சிதாபாசனைத்தானே தா
 னென்றநிங் ததினுலே யனெக் ஜனனமரணப் பிரவாகப்
 பயப்பிரதிதியை யநுபவிக்கிறவன்போ நெபவித்துக்கொண்
 டிருந்து வதன்பி னனேக் ஜன்மர்ஸ்சித புண்ணிய புஞ்சபரி
 பாக வசத்தினுலே தனக்கிந்த ஜனனமரண சுகதுக்கம் போது
 மென்று தனக்கே யொழிவுவந்து தேகமுதற் பிரமலோகவ
 ரைக்குமுன்டான சமஸ்த விடயங்களிலேயும் விரக்தி பிற
 ந்து சாதனசதுஷ்டய சம்பன்னனுய்ச் சற்குருவை யடைங்
 தவரிடத்தில் வெசுகாலஞ் சிரவனை மனன நிதித்தியாசனங்க
 ஜோப்பன்னித் தன்னைத் தானுகவறியும்போது பஞ்சகோச
 விலக்ஷணனுயு மவஸ்தாத்திரய சாக்ஷியாயு மசங்கசித்துருபி
 யாயுமிருக்கிறநா னந்தக்கரணப் பிரதிவிம்பிதனுன சிதாபா
 சனன்று பின்னையோவென்று லந்தக்கரணத்துக்கு மந்தக்
 கரண வவத்தாருபங்களான ஜாக்கிர சொப்பன சுமுத்திகளு
 க்கும் ஜாக்கிரதாதி, யபிமானிகளாயிருக்கிற விசுவ தைசத்
 பிராக்ஞாளுக்கு மதிட்டான சொருபனுயுஞ் சாக்ஷிமாத்திர

ஒயிரிக்கிற பரமாத்மாவென் நின்தப்பிரகாரம் பரமார்த்த சொருபியா மிருக்கிறதா னறியப்பட்டானே யானு லந்தக்கூண்த்திலே ஐனனமரணப் பயப்பிரதிதியை யுடைத்தாகாதவ ஞக விளங்குவா ரானுற் றன்னைப் பரமாத்மாவாக வறிந்தவுடனே சகலபயங்களு நிவிர்த்தியடைய மானுற் பிரமாத்ம வைக்கியக் ஞானிகளிடத்திலே சுகதுக்காதி சமுசார வியவகார வகங்கும் புத்திரதாராதி போசனுர்த்தமாய்க் கிருசிவாணிச்சிய யுத்தியோக யாசகாதிகளுங் கூடுமோவென்றாற் பிராரத்தகருமவசத்தினு லவைகளௌல்லாங்கூடு மஃதெப்படியென்றாற் பிரமாத்ம வைக்கியக் ஞானத்தினு லஞ்ஞான வாவரணங்களும் ஆகாமிய சஞ்சித கருமங்களும் நஷ்டமாய்ப் போயும் பிராரத்தகருமமாவது சர்ப்பப் பிராந்திபோய் ரச்சக்ஞானம் பிறந்தவுடனே யிந்தப்பிராந்தி காலசெண்ணியமான பயக்மப்மாதிக ணிவிர்த்தியாயு மூடனே நிவிர்த்தியாகாமலிருஞ்தொழித்த கால்போலேயுஞ் சொப்பனம்போய் ஜாக்கிரத்துவந்தவுடனே சொப்பனங்களிற் போகாதிகளௌல்லா நிவிர்த்தியாயுஞ் சொப்பனவிந்திரிய நிவிர்த்தியாகாம விருந்ததுபோலேயுங் கருமக்கூபமான ஸ்தாலசரீர பதனபரியந்தங் தெத்தபட நியாயமாயிருக்கு மானகயினுலே பிரமாத்ம வைக்கியக் ஞானத்தினுலே சகல பயங்களும் நிவிர்த்தியாயும் பூருவனுசொல்லப்பட்ட சகல சமுசார வியவகாரங்களும் கொஞ்சநாள் நிவிர்த்தியாகாமலிருக்கு மானபோதிலும் பகிர்முகாளாயிருக்கிற பராந்தடைய திருஷ்டியைப்பற்றிப் பிராரத்தவசத்தினுலே யிப்படிக்கூடுமென்று சொன்னதேதவிர வந்தார்முக திருஷ்டிய லொரு வியவகார லேசமுமில்லை. ஆனாலு மொருவேளையிலே தோணப்பட்ட வியவகாரங்களு மாத்மவிலாசமானபடியினுலே யாத்மாவே யிதுவுமென் றறிந்து

கொண்டு விவேகியானவ னிற்பயனுகவிருப்ப னிற்பயனுக விருப்பனன்பதற்குக் கருத்தென்னவென்றாற் பிரக்ஞான னன பிரத்தியகாத்ம சொருபியாயுமிருக்கிற வாத்மாவுக்குப் பரமார்த்திகமாய்ப் பயமேயில்லாதபடியினுலே பயமில்லாதவ னிற்பயனுகிறதற்கு நிமித்தமில்லை யானாலும் தனக்கு விலா சார்த்தமாய்த் தன்னுடைய வானந்த மதத்தினுலே தோணப் பட்ட ஜனனமரணப் பிரதிதியினுல் வியவகாரகாலத்தில் பய ந்தவன்போலே பயந்திருக்கிறபடியினுலே நிற்பயனு யிருக்கிறுளென்பதற்குத் தனக் கொருபயமிருத்து பிற்பாடு விட பட்டு நிற்பயனுவன்போலே யிருக்கிறுளென்பதே கருத்து. இப்படிப் பயமில்லாதவனுக்கே யாகந்துவமா யொரு பயங் தோணுகிறதையு மவனுக் கது நிவிர்த்தியாகிறதையுங் தீரவிசாரித்துப் பார்க்கிறபோது பரமார்த்தமா யாத்மாவுக் கொருபயமுமில்லை யதற்கு நிவிர்த்தியுமில்லை. இப்படியிருக்கப் பூருவம் நான் ஜனனமரண பயத்தை யடைந்திருந்தென்றும், இப்போததுநிவிர்த்தியாய் நிற்பயனுனேனென்றுஞ் சொல்லுகிற தாத்மாவுக் கிதொரு விலாசமாத்திரமேயன்றியில் வேறொன்று மன்றனபடியினுலே ஞானஞானங்களால்வந்த பந்தமோக்ஷாதிகளொன்று மாத்மாவுக்குக் காலத்திரயத்திலேயுஞ் சம்பந்தமில்லைப் பின்னையோ வென்றாலும் ஞானஞானங்களாலுண்டான பந்தமோக்ஷாதிகளோத்மாவுக்கு சுவானந்த வுல்லாச விலாசமாத்திரமே; சரி. இப்படிப்பட்ட சுவாத்மானந்த விலாசத்தைவிட வேறொரு பந்தமோக்ஷங்களுமில்லை யந்த மித்தையா பந்தமோக்ஷங்களை நிருவகிக்கிறதற் காத்மாவைக்காட்டி வு மன்னியமாயொரு சிதாபாசனை யங்கீகரிக்கவேண்டியதுமில்லை. எதினுலை ந்றாற் குருவசனப்படிக் கநுபவனிஷ்டனை மஹாத்மாவ

ஈடு ஞானங்களா லுண்டான சகல வியவகாரமு மாத் மாவாக விளங்கி றப்படியினு லென்றறிக. (உடன)

(அ-கை.) ஆத்மாவானவர்தனக் கத்தியந்த சமீபங்களாயிருக்கிற புத்தியாதிகளினுலே காணப்படுமென் றிப்படி யப்பியாசதிசையைப் பற்றினவாள் பண்ணுகிற சங்கைக்கிச் சமாதானஞ் சொல்லுகிறூர்.

[சு-ம்.] பிரத்திய காத்மாவானவ ரேகராயேயிருக்கு சடங்களாயு மனேகங்களாயுமிருக்கிறவாந்தர மனேபுத்தி சித்த வகங்காரங்களையும் பாகிய தெகேந்திரிய பிரானுதிகளையு மலைகளைச் சேர்ந்தசமஸ்தவிடயங்களையும் பிரகாசிப்பிக்கிறூர். ஆத்துமாவினுலே யறியப்பட்டுக்கொண்டு கேவலங் கடகுட்டியாதிகள்போலே சடசொருபங்களாயிருக்கிற விந்திரியாதிகளினுலே கூடல்ஸ்தாத்மாவானவ ரிவர்தா னுத்மாவென் ரேகமாயிருக்கிற தீபத்தை யனேகங்களாயிருக்கிற டாதிகளறியாததுபோல வறியப்படமாட்டார். (உடசு)

(அ-கை.) ஆத்மாவானவர் புத்தியாதிகளினுலே யறியப்படமாட்டாரோயானு லந்தவாத்மாவை யறிகிறதற் கிந்தப் புத்தியாதிகளின் ஞானத்தைவிட வேறேயொரு ஞானமுண்டாகவேண்டு மப்படி வேறேயொரு ஞானமுண்டாகிறதற் கிந்த வந்தக்கரணதிகளைவிட வேறேயொரு வந்தக்கரணதிகளையுங்கானே மாகையால் முழுக்காக்களுக்கு ஆத்மக்ஞானமெப்படியுண்டாகுமென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ் சொல்லுகிறூர்.

[சு-ம்.] சடங்களாயிருக்கிற வந்தக்கரணதிகளுக்கு ஞானத்தைக் கொடுத்துக்கொண்டு தானும் ஞானசொருபியாய் விளங்கிற பிரத்தியகாத்மாவானவர் ஞானத்தைத்தானே சொ

ருபமாய் யடைத்தாயிருக்கிறதினாலே யவருக் கெப்போதும் நித்தியமாயிருக்கிற சொச்சொருபக்ஞானமான தெப்போ துமிருங் துள்ளளவி ஸந்தக்கூடஸ்த சைதன்னியத்தை விளக்கிறதிலே யனத்மாக்களாயிருக்கிற வந்தக்கரணதிகளுடைய ஞானபேசையானது கடாதிகளை பிரகாசிப்பித்துக் கொண்டு தானும் பிரகாசித்துக்கொண்டிருக்கிற தீபத்துக்குத் தன்னைப் பிரகாசிபிக்க வண்ணிய தீபாபேசையைப்படி ததேவையில்லையோ வப்படி வேண்டியதில்லை.

(இ-ம.) கிரகமத்தியி லேற்றிவைக்கப்பட்டுக் கிரகத்திலுள்ள வஸ்துக்களுக்குப் பிரகாசத்தைக் கொடுத்துக்கொண்டு தானு மதிப்பிரகாசமாய் விளங்குகிற வொரு மகாதீபத்தையிது தீபமென்றாகிறதற்கு வேறேயொரு தீபாபேசையைப்படித்ததேவையில்லையோ வப்படிப்போலே தேகமத்தியிலே விளங்குகிற விருதய வாகாசத்திற் ரண்டுலேதானே விளங்கிக்கொண்டு ஸ்தாலகுக்காமங்களென்கிற சரீரகாரணமான வந்தக்கரணத்திசுகலவிந்திரியங்களுக்கும் ஞானத்தைக் கொடுத்துக்கொண்டு தானு ஞானசொருபியாய் விளங்குகிற வாத்மாவும் வாலிப் யவ்வன கௌமார வார்த்தீகஜாக்கிர சொப்பன சமுத்திமரணமூர்ச்சை சுவர்க்க நரக தூஷ்ணீயம் பூதாவத்தை முதற்கொண்டு நிருவிகற்பசமாதிவரைக்குமுள்ள சதாகாலமு நித்தியானுபவ ரூபியானபடியினாலே யவரை யிவர்தா ஞத்மாவென்றாகிறதற்கு வேறேயொரு ஞானபேசை வேண்டிய தில்லை.

(உடகு)

(அ-கை.) ஆத்மாவானவர் புத்தியாதி சகல விந்திரியங்களினு ஸ்தியப்படமாட்டாரென்றுந் தீபத்திலுள்ள பிரகாசம்போ ஸந்த வாத்மாவினிடத்திலே சொச்சொருபக்ஞானமா

நது நித்தியசித்தமா யிருக்கிறபடியினு லந்தாத்மவிடயக்ஞா னத்துக்கு வேறொரு ஞானம் வேண்டியதில்லையென்றும் பூரு வசலோகங்க ஸிரண்டிலேயுஞ் சொன்ன திதார்த்தமான போதிலும்; கிருமிகீடபதங்க மறுட பசுவாதிகளா யிருக்கிற சகல பிராணிகளிடத்திலேயுஞ் சொச்சொருபக்ஞான மிரு ந்து மவர்களுக்கெல்லா மிவர்தா னத்மாவென் ருத்மசொருப பரிக்ஞானம் வராதபடியினுற் றிருஷ்டாந்தமான திபத்தை யிது தீபமென்றறிகிறதற்குத் தீபாந்திரப்பிரகாச மில்லாமற் போன்று நேத்திரவிந்திரியப் பிரகாசாபேக்ஷை வேண்டி யிருக்கிறபடியினுலே கேவலஞ் சொச்சொருபக்ஞானத்தினு லேதானே யாத்மபரிக்ஞானம் வரமாட்டாது. பின்னையோ வென்று லது வேறொரு வுபாயத்தினுலேயே வரவேண்டி மென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ் சொல்லுகி றர்; யத்துவாவிர்த்தி பூருவகமாய் தத்துவமசியாதி மஹா வாக்கியார்த்த சென்னியமாயிருக்கிற விர்த்திக்ஞானத்தினு விவர்தா னத்மாவென்கிற வாத்மசொருப பரிக்ஞானத்தி னுலே ஜிவபரவைக்கிய சித்தியுண்டா மாகையா விதுவே யுபாயமென்று வெளியாய்ச் சொல்கிறூர்.

[கு - மி.] சொருபலக்ஷணையென்றுங் தடஸ்தலக்ஷணை யென்று மத்துவாவிர்த்திலக்ஷணையென்றும் பெயரை யுடைத்தாயிருக்கிற விந்த மூன்றுலக்ஷணைகளினுற் சகல சுருதிவாக்கியங்களு மாத்மாவைப் பிரதிபாதிக்கிறதுக ளதை ப்படியென்றாற் பிரமமானது சத்தியக்ஞானஞ்த சொருபமென்று சொல்லுகிற சுருதிவாக்கியமானது சொருபலக்ஷணை. இதனுற் சத்தியக்ஞானஞ்தசொருபமா யோரு பிரமமுன்டென்று கவர்க்கத்தைப்போலே பிரமத்தைப் பரோக்ஷமாய்நி

ஆத்மபோத டகா வசனம்.

ந.க

யலா மிப்படி சத்தியக்ஞானுந்தமா யொரு பிரமமுன்டெ
ன்று சுருதிசொல்லுகிறதே யென்கிற பிரபல தாக்ஷண்
னியத்தினாலே யப்படி யொரு பிரமமுன்டென்று பரோ
க்ஷமா யறிந்தபோதிலும்; அப்படிக்கு வுண்டோவில்லையோ
வென்கிற சமுசயம் போகமாட்டா தந்தச் சமுசய பரிகா
ரார்த்தமாய்த் தடஸ்தலக்ஷணையும் வேண்டியதாயிருந்த தெப்
படி யென்றால்? மிருத்திகையினிடத்தில் கடமானதுபோ விவ
ளவு சராசரப்பிரபஞ்சங்களு மெங்கேயிருந்துண்டாமோ
வெங்கேதானிருக்குமோ வெதிலே லயத்தையடையுமோ
வதுவே பிரமமென்று மிந்த வகங்காராதிப் பிரபஞ்சங்களென
ல்லா மெங்கேயிருந்துண்டாகின்றதுகளோ வைவகளெல்லா
ஞ்சயமே சடங்களாயிருந்தாலு மெதினுடைய சைதன்னியத்
தைப் பற்றிக்கொண்டு சயமே சேதனங்கள்போலே மிருக்கின்
றதுகளோ விவனவு மெங்கே லயத்தையடையுமோ வது
வே பிரமமென்று சொல்லுகிற சுருதிவாக்கியமே தடஸ்தல
க்ஷணை. இதினாலே யாகாசாதிப் பிரபஞ்சத்தினுடைய சிருஷ்டி திதி
பிரளயங்களுக்கு மகங்காராதி யற்பத்தி லயப்பிரவிரு
த்திகளுக்குங் காரணமாயுஞ் சாக்ஷிமாத்திரமாயு மொருவஸ்து
வண்டென்று போதம்வரு மப்படிப் போதம்வங் திருந்தபோ
திலும் ஆத்மசொருபமானது பூதபெளதிக பிரபஞ்சங்களின்
ஞலேயு மகங்காரதி ஸ்தூலாந்தங்களினாலேயு மறையப்பட்ட
தபோ விருக்கிறபடியினாலே யந்த மறைவையு நிவிர்த்திப்பித்
தாத்மாவைப் பிரத்தியக்ஷமாய் தெரிவிக்கிறதின்பொருட்
தத்துவாவிரத்தி லக்ஷணவேண்டியிருந்த ததைப்படியெ
ன்று லத்துக்களென்று சொல்லப்பட்ட வனத்மாக்களையெ
ல்லா மிதுவு மாத்மாவன் றதுவு மாத்மாவன்றென்று யிப்
படி நிடேதித்துப் போட்டபிறகு மெளனமாய் முடிந்த வே

தவாக்கியமே யத்துவாவிர்த்தி லக்ஷணை. அஃதெப்படி யென்று லத்தமாக்களைமாத்திரம் நிடேதம்பண்ணுகிற வதத்துவாவிர்த்தி லக்ஷணையான தெப்படி யாத்மாவை பிரதிபாதிக்கு மென்று எந்த வனத்மக்களையெல்லா மாத்மாவன்றென்று மிவளவும் மித்தையாமாத்திரமென்றும் நிடேதித்துப்போடுப் பிற்பாடொன்றுஞ் சொல்லாமல் முடிந்த சுருதிவாக்கிய த்தினுடைய மெளனத்தினுலே யந்த வதத்துவாவிர்த்தி யான தாத்மாவையே பிரதிபாதிக்கின்றது. இதற்குத் திருஷ்டாந்த மேப்படி யென்றால்? வீதியிலேபோகிற புருஷாலுக்கு ட்புருஷ ஞரென்று ஒரு சகியினுலே கேட்கப்பட்ட மற் றூரு யெவ்வன்னாயகியானவள் இவனன் றிவனன்றென் றெல்லாரையுந்தளிப் பிற்பாடு தன்புருஷனைக் கண்டவடை னெப்படி மெளனமா யறிவித்தாளோ; அப்படிப்போ லதத்து வாவிர்த்திலக்ஷணையான தனத்மாக்களை நிடேதித்துப் பிற்பாடு மெளனத்தினுலே யாத்மாவைதானே பிரதிபாதிக்கிற தாங்கயா லதத்துவாவிர்த்தி லக்ஷணமென்கிற பெயரை யுடைத்தாயிருக்கிற விதுவுமன் றிதுவுமன்றென்கிற சேதிசேதி வாக்கியத்தினுலே சர்வசாதன சம்பன்னனுய மேதாவியாயும் விசாரணீவனுய மாத்மாவை யறியவேண்டுமென்கிற விச்சையையுடைய தீவிரதா முழுக்காவானவன் றேகேந்திரியாதி வத்தியாசலுபமாயிருக்கிற பிரமைக் கதிவ்டானமாகிய கூட்டஸ்தாத்மாவினிடத்திலே ஜீவனெண்கிற வியவகாரத்துக் கேதுக்களாயிருக்கிற வியட்டி ஸ்தால சூக்காம காரண சரீரங்களென்ன சர்வாதிவ்டானப் பிரமத்தினிடத்தி லீசரனெண்கிற வியவகாரத்துக் கேதுக்களாயிருக்கிற சமட்டிஸ்தாலசூக்காமகாரான சரீரங்களென்ன, விவைகஞ்சைய சங்கோசவிகாசங்களென்ன, சர்வக்ஞத்துவ ஜிஞ்சிக்ஞத்துவாதிகளாயிருக்கிற குணதார

தண்மியங்களுக்கு முக்கிய வேதுக்களாகிய மாபையவித்தை யாதிகளான வுபாதிகளென்ன ஆகிய யெல்லாவற்றையுந்த என்னி இவ்வளவு மதிவந்டானத்தினிடத்தி லாரோபிதமான படியினாலேயும் வந்தியாபுத்திர சசவிஷான ககனைவிந்தங்கள் போலே காலத்திரயத்திலேயுங் கேவலம் மித்தையாமாத்திர மானபடியினாலேயு மிவைகளொன்று மாத்மாவன்றென்று நிடேதித்துப்போட்டுப் பிற்பாடு தத்துவமசியாதி மஹாவாக்கியங்களினாலே ஜீவாதிவந்டான சைதன்னியமான ஜீவாத்மா வென்ன, ஈசுராதிவந்டான சைதன்னியமான பரமாத்மாவென்ன, இந்த விரண்டு சைதன்னியங்களுடைய நித்தியகித்தமான ஏகபாவத்தை யடைகுவன். அஃதெப்படியென்றாற் றத்துவமசியென்கிற சுருதிவாக்கியத்தினாலே வாக்கியார்த்தத்தைப் பற்றி ஐக்கியங்குசொல்லுவோமென்றால்? வாக்கியார்த்தத்தை விசாரிக்கும்போது ராசாவுக்கு மடிமைக்கு மஹாமேருவுக்கு மஜூவுக்குஞ் சூரியனுக்கும் மின்மினிக்கும்போலே ஜீவீசுராளிரண்டுபேருக்குஞ் சர்வக்ஞத்துவாதி கிஞ்சிக்ஞத்துவாதி குணவைசம்மியத்தினால் வெகுபேத மிருக்கிறபடியினாலே யது கூடாது. பின்னை யெப்படியென்றால்? லக்ஷ்ணைய ப்பற்றியே யவர்களுக் கைக்கியங்குசொல்லவேண்டு மானால் லக்ஷ்ணதா னெத்தனைவிதமென்றால்? ஐகரல்க்ஷ்ணையென்றும், அஜகரல்க்ஷ்ணையென்றும், ஐகதஜகரல்க்ஷ்ணையென்றும், திரிவிதமுண்டு. இதில் விட்ட லக்ஷ்ணக் குதாரண மேதென்றால்? கங்காயாங்கோஷப் பிரதிவசதியென்கிற வாக்கியமே யுதாரணம். இதன் வாக்கியார்த்த மெப்படியென்றால்? கங்காப்பிரவாகத்திலே யிடையர்தெருவிருக்கிற தென்கிறது பிரத்தியகஷ் விரோதமானபடியினாலே கங்காபதத்துக்கு வாக்கியார்த்தமாயிருக்கிற பிரவாகத்தை யத்தியங்தம் விட்டுப்போ

டுத் திரத்தை லக்ஷணயினாலே யங்கீரித்துக் கங்காதீர் தத்திலே யிடையர்தெரு விருக்கிறதென்று சொன்ன லொருவிரோதமுமில்லை. அப்படிப்போல மனோப்பிரமென்கிற வாக்கியத்துக்கு வாக்கியார்த்தமான விகாரமனதுக் காத்மத் துவங் கூடாதபடியினாலே மனோவிலக்ஷணம் பிரமென்று சொன்ன லொருவிரோதமு மில்லை. ஆனபடியா விந்த விட்டலக்ஷணயானது தத்துவவாக்கியத்துக் குபயோகமில்லை. ஏனென்றால்? விட்டலக்ஷணயினாலே வாக்கியார்த்தமான யாவதம் சத்தையும், விடவேண்டியதிருப்பதனாலேயும், யாவதம் சத்தையும்விட்டா லைக்கியஞ் சொல்லுகிறதற் கிடமில்லாத படியினாலேயும், உபயோகமாகமாட்டாது. விடாத லக்ஷணக் குதாரணமேதன்றால்? சோனேதாவதியென்கிற வாக்கியம். இந்த வாக்கியார்த்த மெப்படியென்றால்? சிவப்பான தோடு தென்பது. அசேதனமான சிவப்போடு தென்ப தத்தியந்தம் விரோதமானபடியினாலே? சிவப்பையும் விடாமற் சிவப்பாயிருக்கிற வொரு குதிரையைக்கூட லக்ஷணயினாலங்கீரித்துக்கொண்டு சிவப்புக்குதிரை யோடுகிறதென்று சொன்ன லொருவிரோதமுமில்லை. அப்படிப்போலே சத்தியக்ஞானானந்தமென்கிற வாக்கியத்துக்கு; சத்தியாதி பதங்களுக்குமாத்திரம் பிரமத்துவங் கூடாதபடியினாலே சத்தியாதி பதங்களையும் விடாமற் பிரமத்தையும் லக்ஷணயினாலே யங்கீரித்துக்கொண்டு சத்தியக்ஞானானந்தம் பிரமசொருபமென்று சொன்ன லொரு விரோதமுமில்லை. ஆனபடியினால் விந்த விடாதவட்சணயானது தத்துவமசிவாக்கியத்துக் குபயோகமாகமாட்டா தேனென்று லந்த வாக்கியார்த்தத்தி விருவித வம்சத்தையும் விடப்படாதபடியினாலேயும், விரோதாம்சத்தைவிடாமலைக்கியங் கூடாதபடியினாலேயு முபயோகமாக

மாட்டாது. விட்டவிடாதலக்ஷ்ணைக் குதாரண மேதென்றால்? சோயந்தேவதத்தகாவென்கிற வாக்கியம். இந்தவாக்கியார் த்த மெப்படியென்றால்? காசிப்பட்டனத்தி லியாதொரு தே வதத்தன் காணப்பட்டானே வந்தத் தேவதத்தனுணவன் யிவ னென்கிற திப்படிச் சொல்லப்பட்ட வர்த்தத்தி லந்தத்தேச மந்தக்காலமந்தரூப மந்தவவத்தைகள் முதலானதுகளுக்கு மின் தத்தேச மின்தக்காலமின்தரூப மின்தவவத்தைகள் முதலானது களுக்கும் வெகுவிரோத மிருக்கிறபடியினாலே வாக்கியார்த்த த்தி லேகதேசாம்சங்களான வந்தத்தேச மந்தக்காலாதிகளையு மின்தத்தேச மின்தக்காலாதிகளையும் விட்டுப்போட்டு வாக்கியார்த்தத்தில் முக்கியாம்சமாயிருக்கிற தேவதத்தனுடைய சரீரயின்டத்தைமாத்திரம் லக்ஷ்ணையின லங்கீகிரித்துக்கொண் டந்தத் தேவதத்தனே யிவென்றுசொன்னு ஸொரு விரோதமு மில்லை. அப்படிப்போலே தத்துவமசியென்கிற வாக்கியத்தி விருக்கிற தற்பதத்திற்கும், துவம்பதத்தி², வாக்கியார்த்தத்தை விசாரித்து வதிற் ரள்ளத்தக்க வரோதாம்சத்தை தள்ளிப் பிற்பாடவிருத்தமாயிருக்கிற முக்கியாம்சத்தை லக்ஷ்ணையின லங்கீகிரித்துக்கொண் டைக்கியஞ்சொல்லவேண்டு மஃதெப்படியென்று லவித்தையோபாதிகளுயுங் சர்த்துருத்துவ போக்துருத்துவாதியபிமானியாயுங் கிஞ்சிக்ஞு னுயமிருக்கிற நீயானவன் மாயோபாதிகளுயுங் சர்வக்ஞுத் துவ சர்வேசரத்துவ சர்வாந்திரியாமித்துவாதிகளான வனந்தகல்யாணகுண பரிபூரணஞ்சியமிருக்கிற வந்த வீசுவரஞகை வாக்கிற யென்கிறதே வாக்கியார்த்த மின்த வாக்கியார்த்தத்திற் ரூம்பத வாச்சியஞ்சியமிருக்கிற ஜீவனுக்குஞ் தற்பத வாச்சியஞ்சியமிருக்கிற ஈசரனுக்குஞ் சர்வக்ஞுத்துவ கிஞ்சிக்ஞுத்துவாதிகளாயிருக்கிற குணதாரதன்மியத்தினாலே வெகுவி

ரோதமிருக்கிறபடியால் வாக்கியார்த்தத்தில் விருத்தங்களாயுமேகதேசாம்சங்களாயுமிருக்கிற வவித்தையு மவித்தையாகாரி யங்களையு மந்த வவித்தையா கற்பிதங்களான கிஞ்சிக்ஞத்து வாதி குணங்களையு மாண்யயு மாயாகாரியமான குணங்களையு மந்த மாயாகற்பிதங்களான சர்வக்ஞத்துவாதி குணங்களையும் விட்டுப்போட்டு வாக்கியார்த்தத்திலே முக்கியாம்சங்களாயிருக்கிற வவித்தையா வதிஷ்டர்னமான கூடல்ஸ்த சைதன் னியத்தையும் மாயாவதிஷ்டானமான பிரமசைதன்னியத்தையும், லக்ஷ்ணயினு லங்கிகளித்துக்கொண்டு நீ யதாகவாகிறு யென்றுசொன்ன லொரு விரோதமுமில்லை, இந்த விட்டுவிடாத லக்ஷ்ணயே தத்துவமசிவாக்கியார்த்தத்துக் குபயோக மெதினுலென்று விந்த விட்டுவிடாத லக்ஷ்ணயினு விருத்தமான யேகதேசாம்சத்தைமாத்திராந் தன்னினு லவிருத்தமான முக்கியாம்சங்களுக்கைக்கங்கூடு மாண்யயினு விந்த லக்ஷ்ணயே யுபயோகம். இந்த விட்டுவிடாத லக்ஷ்ணயாகிய பாகத்தியாக லக்ஷ்ணயினுற் சோதித்தறியப்பட்டிருக்கிற தத்துவமசியாதி மஹாவாக்கியங்களினுலே யாத்மபரிக்ஞான பூருவகமாய் ஜீவரவைக்கிய சித்தியுண்டாகிறபடியினு லாத்மாவுக்ககண்டார்த்தஞ்சித்திக்கிற திதி விதுவே யுபாயமென்று சொல்லப்படும்.

(கூ)

(அ-கை.) ஆத்மாவைப் பிரித்தறியில் ஞானத்துக் கதத்து வாவிர்த்தியன்றியிலேபோனு லென்ன வானியென்று சங்கித்துக்கொண்டாரோபிதமான சர்ப்பத்தைத் தீரவிசாரித் திது சர்ப்பமன்றென்று தன்னாதேபோனால் யதார்த்தக்ஞான மெப்படிப் பிறக்கமாட்டாதோ வப்படிப்போலே யதத்துவாவிர்த்தி லக்ஷ்ணயினுலே யனுத்மாக்களை நிடேதித்துத் தன்

ளாமற் போன லாத்மா விவரென்கிற பரிக்ஞானம் பிறக்க மாட்டாதென்று சமாதானஞ்சொல்லுகிறார்.

[கு-ம்.] அவித்தையாகற்பிதமாயுஞ் சடசபாவமாயுமிருக் கிற சரோதிக ணீர்க்குமிழிகள்போல் நாசத்தை யுடைத்தான துகளாகையா லீதொன்று நானன்று பின்னையோவென்றால்? நான் சர்வதிரிசியத்துக்கும் விலக்ஷணமாயிருக்கிற பரப்பிரம மென்று விவேகியான மஹாபுருஷன்றிவன்.

(இ-ம்.) அவித்தையாகற்பிதங்களாயுஞ் திரிசியங்களாயுமிருக்கிற தேகாதியானதுக ணீர்க்குமிழிபோல் நாசத்தையுடைய யதுக எகம்பதார்த்த செர்க்குபியாயிருக்கிற நா னிவைகளுக்கெல்லாம் விலக்ஷணமாயுஞ் சாக்ஷிமாத்திரமாயு னின்மலமாயும் நிருபாதிகமாயுஞ் சச்சிதானந்தகணமாயுமிருக்கிற பிரமமென் றறிந்து கிருதகிருத்தியனுகுவன். (நடக)

(அ-கை.) இப்படி முன்சொன்னபிரகார மத்துவிதானந்தசொருபியாயிருக்கிற வாத்மாவை மஹாவாக்கியார்த்தக்ஞானத்தினாலே யபரோக்ஷமாயறிந்து பிற்பா டந்த வநுபவத்தைத்தானே சதாவநுபவிக்கிறதி னிமித்தமாத்மாவினிடத்திலேதானே யைக்கியமுன்டாகிற பிரகாரத்தை யைந்துக்லோகங்களினாலே சொல்லுகிறார்.

[கு-ம்.] பஞ்சபூதபெள்ளிகமான ஸ்தூலதேகத்துக்கன்னி யமாகுகையினாலே யெனக்கு ஐஞ்மசரை கிருசபாவ மலமாகிகளுமில்லை. இப்படி யே ஞானேந்திரிய கருமேந்திரிய பிரானுதிகளென்ன சத்தாதிவிடயங்களென்ன யிவைகளுடைய சம்பந்தமு மெனக்கில்லை.

(இ-ம்.) ஐஞ்மமாவது? சக்கிலச்சோணித விகாரமாய் பை யிலேகட்டுப்பட்டுப் பத்துமாசவரைக்கும் மாதாவினுடைய

ஏதரத்திற் குடியிருந்து பிரசவகாலவேளையில் மாதாவினுடைய யோனிரந்தரத்திற் பிரசவவேதனையுண்டாகிறபோது வெகுநேரம்வரைக்கு மிருந்தவிடத்திலிருக்காமல் வயற்றிலே மறிந்துமறிந்து சுற்றிவந்து பிரசவகாலத்தி லுண்டாகின்ற வியாபகவாயுவினுலே விகசிதமான யோனிரந்திரமார்க்கமாய் ஸ்தாலசரீரமானது ஜீவகலாசம்பந்தத்தோடே யதோழுகமாய்ப் பூமியிலேவிழுகிறது. சரையாவது? மீசை தாடி புருவங்கட நரைத்துப்போய் சரம்புகளுடைய சந்திபந்தங்களும்விட்டுப்போய்த் தந்தவிகினமாய் கண்ணுங்தெரியாமற் காதுங்கேளாமற் கோழையிருமலுங் கோபதாபழுமேவிட்டுக் குணவிபரிதத்துடனே ஸ்தாலசரீரமானது கோல்பிடித்துக்கொண்டு மனைன்முகமாய் நடந்துவருகிறது. கிரிசபாவமாவது? வியாதியினுலேயு மனைவிசனத்தினுலேயுஞ் சரீரமானது வாடுகிறது. வயமாவது? பிராணீங்கிப் பிரேதமாகித் தகனகனங்கு செந்துபக்குன்திகளினுலே ஸ்தாலசரீரத்துக்கு நாசம் வருகிறது.

(அ-ம்.) திரிசியமாயுஞ் சடசுபாவமாயுமிருக்கிற ஸ்தாலசரீரத்துக் கண்ணியனுகையினால் ஜன்மசராதிக ளௌங்க்கொன்றுமில்லை. அப்படியே யிந்திரியங்களுடைய சம்பந்தமுமில்லை. சத்தாதிவிடங்களுடைய சம்பந்தமுமில்லை. (கய2)

(அ-கை.) அந்தரிந்திரிய வியாபாரசம்பந்தமு மாத்மாவுக்கில்லையென்றுசொல்லுகிறோர்.

[கு-ம்.] நான் மனதன்றியிலே மிருக்கிறபடியினுலே சோ ம்பனித்திரை பயமுதலான தாமதவிகாரமும், பெண்விடயமாய் விகற்பித்துவருகிற சித்தவரித்தியாகிய ராகம் வைரமாகிய துவேசமுதலான ராசதவிகாரமும், சிரத்தை பக்கு

ஆத்மபோத ஈகா வசனம்.

ஈகா

தியான மியோகஞ் சமை தமைமுதலான சாத்திகவிகாரமு மெனக்கில்லை. இப்படிச் சரீரவிந்திரிய பிராணமனதுக எளா ன்றுமில்லாதபோ தந்த வாத்மாமாத்திரம் வஸ்துவென்றதி லென்னபிரமாணமென்று லப்பிராணென்றும், அம்மன என்றும், வின்மலனென்றுஞ் சொல்லுகிற சுருதியேபிரமா ணம். (குடிக)

(அ-கை.) முந்தின விரண்டு சூலோகத்தினாலே யநைத்ம சொருபத்தைத் தெரிவித்துக் குருப்பிரசாத சம்பண்ணமீரு கிறவனுக் கடுத்மாவுக் கவதியாயிருக்கிற சுவாதுபவார்த்த த்தை மற்ற மூன்று சூலோகங்களினாலே சொல்லுகிறார்.

(கு-ம்.) அகங்காராதிப் பிரபஞ்சங்களுக்கெல்லாஞ் சா கூவியாயிருக்கின்ற நான் புத்திவாசனையாகிய முக்குணசம்பந்த மில்லாதபடியா னிர்க்குணன். நிரிந்திரியனுகிய நான் இந்திரிய சென்னிய வியாபாரமாகிய கிரியை இல்லாதவனுனதா னிவீ கிரியன். நிரவயவனுகிய நான் கரசரனுதி யவயவங்கள்போல் நசியாதிருத்தலா னித்தியன். உற்பத்தி நாசமாகிய விகற்பரகி தனுகையா னனிருவிகற்பன். மனேவியாபாரமென்கிறதே ய ஞ்சனமானபடியினால் மனதேயில்லாமலிருக்கிற வென்னி டத்தி ஸந்த மனேவியாபார ரூபமான வசுசனமேயில்லை யாகையா னிரஞ்சனன். சங்கத்தையுடைத்தான் வஸ்துகளு க்கே விகாரமுண்டாகிறபடியா லசங்கனை வென்னிடத் தில் விகாரமேயில்லை யாகையால் நிருவிகாரன். பதினேழி ந்திரிய சொருபமான விங்கசரீமே யாகாரமானபடியினு ஸந்த விங்கசரீரோபாதி வற்சிதனுயிருக்கிற வென்னிடத்தி ஸந்த விங்கசரீர ரூபமான வாகாரமேயில்லை யாகையா ன னிராகாரன். அவித்தையா வித்தையாகாரியங்களிலே பங்

தமோக்ஷங்களானதா லந்த வலித்தையாவித்தைகளு மனை களின் காரியங்களு மில்லாமலிருக்கிற வென்னிடத்தி லந்த வலித்தையாவித்தையா காரியங்களான பந்த மோக்ஷங்களேயில்லை யாகையா அன் காலத்திரயத்திலேயும் விடு பட்ட நித்திய முத்தன். அன்னியோன்னிய சம்பந்தமுள்ள வஸ்துக்களுக்கே கூட்டுறவினாலே மூலமானதுண்டாகிறபட்டாயா லொன்றேயும் கூடாமலிருக்கிற வென்னிடத்தில் மலமேயில்லை யாகையா ன னிருமலன். இந்தப்பிரகாரஞ் சார்வகாலமும் நா னிப்போது சொன்ன நிர்க்குண்டு சொருபமாக வாக்கியிருக்கிறேனென் நுபவித்தறியவேண்டும். (நடச)

(அ-க.) பூருவஞ் சொல்லப்பட்ட யேதுப்பிரமாணத்திகளினாலே தன்னுடைய சொருபமான திப்படியென் நறியப்பட்டு தான்போதிலும் மப்படியறியப்பட்ட வநுபதத்தைத் திடப்படுத்துகிற நிமித்தம் பின்னையு மந்த வநுபவத்தைத் தானே திருஷ்டாந்த பூருவகமா யின்னபடியென்று காண்பிக்கிறார்.

[கு-ம்.] முன்சொன்ன யேதுப்பிரமாணத்திகளினு னித்தி யவநுபவசித்தனு யகம்பாதார்த்த சொருபியாயிருக்கிற நான்; ஆகாசமானது கடமடகுட்டியகுக்குல கோபுராதிகளான வனேகவுபாதிகளிலெல்லா முள்ளும் வெளியு மேகருபமாய் வியாபித்துக்கொண்டந்த கடாதிகளெல்லா நகித்தாலுங் தான் சியாமற் சுத்தமா யசங்கமாய் நின்மலமாய்ச் சலனரகிதமாயிருத்தல்போ லகங்காராதித் திரிசியப் பிரபஞ்சங்களி னுள்ளிலும் வெளியிலும் வியாபித்திருத்தலாற் சர்வ கெதனையு நாசரகிதனையு மிருத்தலா லச்சதனையு முயர்வதாழ்வு னீங்குறு கலன்றியிற் சர்வத்திலுஞ் சமமாய் வியாபித்திருத்தலாற் சர்வ

ஆத்மபோத உகா வசனம்.

சுக

சமனையு மப்படிச் சர்வத்திரவியாபித்திருத்தலால் நிர்லேபம் கிடு மச்சுதனையுஞ் சங்கரகிதனுணதா னிற்சங்கனையும் மலமில் லாதவனுதலா னிருமலனையு மிப்படிப் பரிபூரணனையிருக்கிற வெனக்குச் சலனமேமில்லாதபடியா லசலனையுஞ் சதாவிளங் கிக்கொண்டிருக்கிறேன். (குடா)

(அ-கை.) பூருவசலோகத்தினுலே சொல்லப்பட்ட வப ரோக்ஷாநுபவ திட்டதை வெளியாய்க்காண்பிக்கிறா.

[கு-மி.] காலத்திர யாபாத்தியமாதலா னித்தியமாயு மூட ல்போல் மலசம்பந்த மற்றிருத்தலாற் சுத்தமாயும், போதவடி வாதலால் புத்தமாயும், ஸஜாதீய விஸாதீய ஸ்வகதபேத சூ ன்யமாதலா லேகமாயுஞ் துவித மில்லாததா லத்துவிதமாயும், பரிச்சின்னமில்லாத சுகசொருபமாதலா லகண்டானங்கமாயும், சத்தியக்ஞானுணங்தம் பிரமமென்கிறதைத் தெரியச் சுருதி வாக்கியத்தினுலே பிரதிபாதிக்கப்பட்டதாயு மிருக்கிற பரப்பி ரமமானது நான்றுனென் றிப்படித் தன்னுடைய சொருபச பாவத்தை யறிந்து சதாமனனம் பண்ணவேண்டும். (குடா)

(அ-கை.) பூருவசலோகத்திற் சொன்ன மனனமானது வெகுகால மப்பியாசிக்கிறபோ ததுதானே பரமபுருஷார்த்த த்தைத்தச் சாதிப்பிக்குமென்று சொல்லுகிறார்.

[கு-மி.] நிரந்தரங் தைலதாரையைப்போற் செய்யப்பட ட நான் பிரமமாயிருக்கிறேனன்கிற வகம்பிரம்மாஸ்மியா கிய சத்துவாசனையானது; அந்தக்கரண கற்பிதங்களான கர் த்தாகம் போக்தாகஞ் சாதோகம் நஷ்டோகஞ் சிஷ்டோகம் பி ரஷ்டோகங் கஷ்டோகங் துஷ்டோக மென்கிற விதமுதலா ன வசத்துவாசனையாகிய துக்க பரம்பரைகளை யவுடதமான

து ரோகங்களை வெகுகாலாப்பியாசத்தா லெப்படிக்கெடுக்
குமோ வப்படிக்கெடுக்கும். (குடிட)

(அ-கை.) பிரமானுசந்தான விடயத்திலுள்ள சாதனங்யம்
த்தைச் சொல்லுகிறார்.

[கு-ம்.] ஜனமுதலான பாதையன்றியிலிருக்கிற சுத்தமா
ன விடத்தில் மிருதகம்பளாதி யாசனத்திலிருஞ் திகபர சுக
விச்சையில்லாதவனையு மந்தந்தக் கோளகங்களி னிறுத்தப்பட்ட
ட சிதேந்திரியனையு மனுத்மவிடயங்களிலே புத்தியை விடா
தவனையு மிருக்கிற தீவிரதரமுழக்காவான மஹாபுருஷன்
யேகரசரான நித்தியமுக்த சுத்தபுத்த பரிபூரணனந்த சொருப
மாயிருக்கிற பரமாத்மாவே நானென்று தியானம்பண்ணு
வன். (குடிட)

(அ-கை.) திரிசியப் பிரபஞ்சகாரணமான சாக்கிரத்தி
லேகத்துவபாவனையான தெப்படிக்கூடுமென்று சங்கித்துக்
கொண்டதற்குச் சமாதானங்குசொல்லுகிறார்.

[கு-ம்.] பிரமசொருபத்தைப் பிரித்தறியிற் சோபனமான
புத்தியை யுடைத்தான வப்பியாசியானவ னத்மாவினிட
த்திலே கற்பிதங்களாயிருக்கிற சுகல பிரபஞ்சத்தையு மாத்மா
வினிடத்திற் பிறவிலாபித்த லென்பதாகிய வத்தியந்த லயஞ்
செய்து போட்டதின்பின்பு பூரணசந்திரோதயத்தின் நில
வோடுங் கூடிவிளங்குகிற வாகாசம்போற் பிரகாசிக்கிற பர
மாத்மாவே நானென்று தியானிப்பன். (குடிக)

(அ-கை.) பரமார்த்திக விக்ஞானியானவ னமருபங்களை
யொன்றுங்கிரகியாமற் சதாபரிபூரணமாயிருக்கிற சிதானந்தப்
பிரமசதனனியமாகவே மிருப்பனென்று சொல்லுகிறார்.

[கு-ம்.] பரப்பிரமசொருபத்தை யறிந்திருக்கிற மஹாத் மாவரனவு னமருபப் பிரபஞ்சங்களை மித்தையென்று விட்டுப் போட்டுத் தேசகாலவஸ்து பரிச்சேதமின்றியிருக்கிற பரிபூரணமாயுஞ் சின்மயமாயிருக்கிற சித்தாயும் பரமப்பிரிதிவிடயமாயிருக்கிற வானந்தமாயுமிரானின்ற சொருபமாகவேயிருக்கிறோன்.

(சுட)

(அ-கை.) ஞாதுருக்ஞானஞேயமென்கிற திரிபுடிக்ஞானமுண்டாயிருக்கும்போ தேகத்துவபாவனையான தெப்படிக்கூடுமென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ்சொல் ஒகிறூர்.

[கு-ம்.] அறிகிறவனுயும் விரத்திக்ஞானமாயு மறியப்பட்ட விடயங்களாயுமிருக்கிற திரிபுடிகளுடைய பேதப்பிரதீதியானது மாயாவலவித்தையா காரியங்களுக் கண்ணியரான வாத் மாவினிடத்திலில்லை. பின்னையோவென்றால்? மாயாவலவித்தையா கற்பிதங்களான ஜீவீஸ்ராளிடத்திலேயிருக்கிறது. ஆனால் லாத்மாவெப்படிவிளங்குகிறென்றால் சிதானந்தவேக சொருபியாய்த் தான்றுனே விளங்குகிறார்.

(இ-ம்.) மாயாவலவித்தையாவிலக்ஷணமாயிருக்கிற சுத்தசைதன்னியத்திலே ஞாதுருமுதலான பேதங்களொன்றுமில்லை கேவலஞ் சச்சிதானந்தசொருபியானபடியின லாபாசங்க ரொன்றேஉஞ் சேராமற் றுனேவிளங்குகிறார். (சுடக)

(அ-கை.) இப்படிப்பட்ட சுத்தசைதன்னியவஸ்துவைத் தியானம்பண்ணுகிறவனுக்குப் பிரத்தியக்கூபலத்தைச் சொல்லுகிறார்.

[கு-ம்.] அந்தக்கரணமாகிற அரணிக்கட்டையிலே மனன மாகிற மேலரணியைவத்துச் சொருபத்தியானமாகிற மத

சுக

ஆத்மபோத ஹகா வசனம்.

நவியாபாரத்தைச் சர்வகாலமுஞ்செய்யும்போ துண்டாகா
நின்ற பிரமாபரோக்ஷ சாக்ஷாத்காரரூபமாகிய வகன்டாகார
விரத்திக்ஞானமாகிற வக்கினிச் சுவாலீயானது வாவரணவி
கேஷபாதிப் பரிவாரங்களோடேகூடிச் சொற்சொருபத்தை
யறியவொட்டாமல் மறைத்துக்கொண்டிருக்கிற மூலாக்ஞா
மொகிற விந்தனத்தைத் தகிக்கு மிப்படி யஞ்ஞான மதன்பரி
வாரத்தோடும் பஸ்பமானவுட னிந்த மூலக்ஷாவானவ ஞத்
மசாம்பிராச்சிய சிம்மாசனத்திலே பட்டாபிஷேகம்பண்ணப்
பட்டுக் கிருதக்ருத்தியனுக விருப்பன். (சுக)

(அ-கை.) ஜீவபரவைக்கியக்ஞானத்தினுலே யவித்தை
யாகற்பிதமான தமசானது னிஷ்ஷேஷமாய் நிவர்த்தியானவு
டனே பரமாத்மாவானவர் தான்றுனேவிளங்குவ ரென்று
சொல்லுகிறார்.

[கு-ம்.] அர்னேதயத்தினே லந்தகாரனிவிரத்தியானவுட
னெல்லாருடைய நேத்திரவிந்திரியத்துக்கும் விடயமா யாதி
த்த ரெப்படியுதிப்பரோ வப்படி யனதி யவித்தையா மய
மான தமசானது பிரமாபரோக்ஷக்ஞானத்தினு னிஷ்ஷேஷ
மாய் நகித்தவுட ஞத்மாவானவர் சுத்தவிரத்திக்கி விடமாயி
ருப்பர். (சுக)

(அ-கை.) ஆத்மாவானவர் சர்வகாலமு மபரோக்ஷசொரு
பியானபடியினுலே வாலம்பித்தவராகவேயிருக்கிற ரப்படி
யிருக்க விப்போ தெனக்கு லபித்தாரென்கிற தெதினுலெ
ன்று சங்கித்துக்கொண்டதற்குச் சமாதானங்குசொல்லுகிறார்.

[கு-ம்.] அகங்காராதி சர்வதிரிசியத்துக்குஞ் சாக்ஷியாயி
ருக்கிற வாத்மாவானவர் வாலிப யெவ்வன கெளமார வார்த்
தீக ஜாக்கிர சொப்பன சமுத்தி மரணமூர்ச்சை தூஷ்டினீய

ஆத்மபோத மகா வசனம்.

சாநு

பாவஞ் சுவர்க்க நரக மினைகள்முதலான சர்வகாலமு மடை
யப்பட்டிருக்கத் தேகேந்திரியாதி யத்தியாசனுபமான வலித்
தையினுலே யடையப்படாதவர்போலே விளங்குகிறூர்.

அப்படி வெகுகாலமடையப்படாதவர்போற் ரேணினு
லும் வெகுகாலம் நிரந்தரமாய்ப் பண்ணப்பட்டிருக்கிற சிர
வண மனன நிதித்தியாசன சென்னியமான பிரமாபரோக்ஷக்
ஞானத்தினுலே யந்த வலித்தைக்கி நாசம்வரும்போ தடைய
ப்பட்டவர்போல் விளங்குகிறூர்.

அடையப்பட்டவராக விளங்குகிறென்று சொல்லாம
லடையப்பட்டவர் போலே விளங்குகிறென்று சொல்வ
தென்னெனிற் றன்னுலென்னி யறியப்பட்ட வொன்பதுபே
ரைவிடப் புறம்பாயிருக்கிற் தன்னை பத்தாவாணன் றறியாம
லவிவேகத்தினுலே தன்னைத்தான் பறிகொடுத்தவன்போற்
பிரமிக்கிற தசமனைப்போற் றன்னுலறியப்பட்ட தொன்னுா
ற்றூறு தத்துவங்களோடே கூடாமலிருக்கிற தன்னைத் தொ
ண்ணுற்றேழா மவனுகப் பிரித்தறியாமற்போன வலித்தை
யாப் பிரமையினற் றன்னைப் பறிகொடுத்தவன்போற் பிரமிக
கிறுன்; பிற்பாடு விவேகத்தினற் றன்னைத்தா னடைகிறு
னிந்த வலித்தையா நிவிர்த்தியே விவேகமானபடியினு விந்த
விவேகமு மவித்தையா காரியமே யல்லாமல் வேறில்லை
கேவுலம் பரமார்த்திக திசையி லாத்மாவானவ ரடையப்பட்
டவராகவே யிருக்கிறபடியினுலேயு மிப்போ தடைந்தேனெ
ன்று சொல்ல விடமில்லாததினுலேயு மந்த நித்தியப் பிராப்த
ரான வாத்மா வடையப்பட்டவர்போல விளங்குகிறென்று
சொன்னதே சரி. இதற்கு திருஷ்டாந்த மெப்படியென்றால்?
நகையைக் கழுத்தி வைத்துப்போட்டு நீராடின வொருபெண்

ஞெரு வாபரணத்தை கண்டத்திற் ரித்தவுடன் சகிவந்து சோரநாயகன் சரித்திரஞ் சொல்வதைக்கேட்டு மகிழ்ந்து பிர மித்ததின்பேரில் நகையைக் காணேமென் நவள்தேடச் சகி கண்டத்தி விருக்கிறதென்று சொல்லக் கண்டதுபோல நித்தியப்பிராப்தரான வாத்மாவு மக்ஞானத்தினாலே வப்பி ராப்தர்போலேயு மக்த வக்ஞானநாசத்திற் பிராப்தர்போலே யும் விளங்குகிறார். (சமை)

(அ-கை.) ஆனால் ஜீவனுக்குப் பரமாத்மாவோ டேகத் வமானது கூடாதென்றே தோணுகிற தெதினாலென்றா லவ னுக்கு ஜீவத்துவ ரூபமான விரோதமிருக்கிறபடியினாலேயும் லோகத்திலே சபாவகுணத்துக்குப் பரிகாரமே யில்லாததினாலேயு மென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானங்கொல் லுகிறார்.

[கு-மி.] ஸ்தாணுவிலே புருஷன்போலப் பிரமத்தினிடத் தில் ஜீவத்துமான தஞ்ஞானத்தினாற் கற்பிக்கப்பட்டு திந்த ஜீவனுடைய நிசசொருபத்தை விசாரிக்கும்போ தத்தியந்த மில்லாமற்போகிறான்.

(இ-மி.) மஹாந்த காரத்திலிருக்கிற கட்டையி விவன் கன் னானு மிருக்கிறுனென்று விருதாவி பெப்படி கற்பிக்கப்படு கிறதோ வப்படி விசாரமில்லாத வவிவேகப் பிராந்தியினாலே பிரமத்தினிடத்தில் ஜீவத்துவமானது வியர்த்தமாய் கற்பிக் கப்படுகிறது வேதாந்தசாஸ்திர வுபதேச சென்னியமாயிரு க்கிற விவேக திருஷ்டியினு லந்த ஜீவனுக்கு நிசசொருப மாயிருக்கிற தற்பத லக்ஷ்யார்த்தமானது தானே தானுகி றபோது ஜீவத்துவமானது கற்பிதமானதா னித்தேஷமாய் நிவிர்த்தி யடைகிறது நிவிர்த்தியானவுடனே சதாப்பிரமமாக

ஆத்மபோத மகா வசனம்.

சுள்

வே யிருக்கிறேனன்று திட்டிச்சய பூருவக்மாக வைக்கியத்
தை அடைவன். (சுட்டு)

(அ-கை.) நானென்னதிதுவென்று தோணப்பட்ட ஜாக்கிரத்
திலேதானே நானென்ன திதுவென்கிற வக்ஞானமில்லாமற்
போமோவென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ்
சொல்லுகிறார்.

[கு-ம்.] எதார்த்தமா யிருக்கிற ஜீவபரவைக்கிய வநுபவ
த்திலிருந்து முண்டான போதமானது நானென்னதிது வெ
ன்று விளங்கிற வக்ஞானத்தை யிருட்டினாற் பாதை தவ
றித் திக்குப்பிரமையோடுக் கூடினவனுக்குச் சூரியோதயத்
தாற் றிக்குபிரமை நீங்கி யெப்படி நல்லவழி தோணுமோ
வப்படி நிமிஷத்திலே தொம்சம் பண்ணிப்போட்டு நிச்சொ
ரூப வதுபவமார்க்கத்திலே கொண்டுவந்துவிடும். (சுட்டு)

(அ-கை.) இப்படிப்பட்ட மஹாபுருஷனுனவன் ஞானதி
ருஷ்டியினாலே சகல திரிசியங்களையுஞ் சுவாத்மாவாகத்
தானே பார்ப்பனென்று சொல்லுகிறார்.

[கு-ம்.] அபரோக்ஷ விக்ஞானசாலியாயிருக்கிற யோகி
யானவன் ஞானதிருஷ்டியினாலே கூடஸ்தரிடத்தி லஞ்ஞான
த்தாற் கற்பிக்கப்பட்ட சகல திரிசியப்பிரபஞ்சங்களையு மத்து
விதியராயிருக்கிற வாத்மாமாத்திரமாக வணுவாகினுஞ் சமுச்ய
ப்படாமல் நன்றாயறிவன். (சுட்டு)

(அ-கை.) நானுப்பிரகாரமாயிருக்கிற யிவ்வளவு திரிசியப்
பிரபஞ்சங்களையு மாத்மாவினிடத்தி வெப்படி யபேதமாய்ப்
பார்ப்பனென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ்
சொல்லுகிறார்.

ச.அ

ஆத்மபோத இகா வசனம்.

[கு-ம்.] பிரத்தியக்ஷமாய்த் தனக்கெதிரே தோணப்பட்டு விளங்குகிற வாபாசப் பிரத்தியக்ஷமான விந்த ஐகத்தானது தன்னனுபவப் பிரத்தியக்ஷமான கூடல்ஸ்தாத்மாவே. எதி ஞெலன்றால்? இவ்வளவும் ஆத்மகாரியமானபடியினுலேயுங் காரணநிவ்டமான சத்தையைத்தவிர காரியங்களுக்குப் பிற த்தக்கா வொரு சத்தையில்லாதபடியினுலேயுங் கடகுட்டிய குதாலாதிகள் மண்ணைத்தவிர வில்லாததுபோலக் கூடல் தாத்மாவைக்காட்டிலு மனுவாகிலும் வேறுபட்டதாக வில்லை. (சடஅ)

(அ-கை.) நிச்சங்கமான வவத்தையே ஜீவன்முக்தியை ந்று சொல்லுகிறோர்.

[கு-ம்.] வித்துவானுலே முன்சொல்லப்பட்ட ஸ்தாலகு க்ஷமா கரணேபாதிகளென்ன, சத்துவாதிகுணங்களென்ன, இவைகள்முதலானதுகளைத் தள்ளுவ தியாதோன்றுன்டோ வதுவே ஜீவன்முக்தி யந்த ஜீவன்முக்தியை யடைந்தவன் மதேகசித்தனுய்ச் சச்சிதானந்தசொருபமாயிருக்கிற பிரமசொருபமாகப் பிரமரக்டநியாயம்போலவானுன்.

(வி-ம்.) கீடமானது பிரமரசொருபத்தைத் தியானித் துத் தன்னுடைய தியானத்துக்கு விடயமாகிய மற்றொரு பிரமரமானதுபோ விவடத்திலுங் கூடுமோவென்றால்? ஜீவபர வைக்கியத்துக்குத் திருஷ்டாந்தமாக நிருபித்திருக்கிற விந்தப் பிரமரக்டநியாயத்தி லத்துவிதவாதிகளுக்குச் சாதியிலேமாத் திரமைக்கியமேதவிர வொருகாலத்திலேயும் வியத்தியிலே யைக்கியமேயில்லை. எதினுலென்றால்? முன்சொன்ன ஜீவ பரவைக்கியவிஷயத்திற் பாகத்தியாகலக்ஷணையினாற் சோதித் தறியப்பட்டிருக்கிற ஜீவபராருடைய வனுகத ஜீவதம்சசாதியி

லேமாத்திர மைக்கியமேதவிர சர்வக்ஞத்வ கிஞ்சிக்ஞத்வாதி
யுபாதிகாரியங்களாகிற ஜீவபர நாமரூபத்தி லைக்கியமில்லை.
பிரமரத்துவசாதியை யுடைத்தாயிருக்கிற பிரமரகிருதியைத்
தியானித்துப் பிரமரத்துவசாதியை யுடைத்தானதாக வாகிற
தேயன்றியிற் பிரமரசரீராந்தற்கதமான ஜீவசைதன்னியாம்ச
த்தையு முடைத்தானதாக வநுபவிக்கிறதேயில்லை. (சு.கு.)

(அ-கு.) ஆத்மாவானவ ராணந்தமாய்த்தானே விளங்கு
கிறரென்று சொல்லுகிறோர்.

[கு-ம்.] அக்ஞானமாகிற சமுத்திரத்தை வேதாந்தக்ஞா
னமாகிற தெப்பத்தினுலேகடந்து ராகத்துவேஷாதிகளாகிற
ராட்சதாளை யாத்மா வசங்களென்கிற விசேடக்ஞானமாகிற
கட்கத்தினுலேவெட்டிச் சமதமாதி குணங்களோடே கூடிய
னவராயும், பூருவஞ்சொன்ன ராஜ்யோகசமாதி நிவ்டாசம்ப
ன்னராயும், சதாகாலமுமாத்மாவினிடத்திலே ரமித்துக்கொ
ண்டு மிருக்கிற வாத்மராமஞ்சிய மஹாத்மாவானவர் விளங்கு
கிறார்.

(வி-ம.) உபாசகாளாகிய சகுணப்பிரம நிவ்டானுக் கிப்
போது சொன்ன சப்தங்களினுலே யதார்த்தந் தோணப்பா
மஃதெப்படியென்றால்? இக்ஷாவர்கு வம்ஷ உற்பன்னராயிரு
க்கிற ஸ்ரோமனைவை ரக்ஞான சமுத்திரம்போலே யகாதமா
யிருக்கிற வைணவசமுத்திரத்தை ஞானமார்க்கம்போலே ரம
ணீயமாயிருக்கிற சேதுபந்தன மார்க்கத்தினுலே கடந்து
ராகாதிபோன்ற ராவனுதிகளை யாத்மா வசங்கமென்னும்
விக்ஞானம்போன்ற அஸ்திரங்களினுலே சங்கரித்துச் சமத
மாதி குணம்போன்ற பரமசுகத்தைக் கொடுக்கிறவளாயிருக்
கிற சிதையோடே கூடினவராயு மைத்திரியாதி வாசனைபோ
ன்ற பரிசுத்தாளா யிருக்கிற விபூஷண சுக்கிரீவ வனுமார்
சு.

முதலான பிறமுகாளாலே சூழப்பட்டவராயும் விசுத்த சத்து வகுணம்போ லத்தியந்தங் தவளாகிறமாயிருக்கிற சுவேதச சத்திரத்தோடு கூடினவராய் ராஜ யோக சமாதிபோன்ற புதை பக விமானத்தின்மே வகிவேகமா யேறிவந் திருதயாகாசம் போன்ற பேதிக்கப்படாததாயுங் தேஜோமயமாயு மிருக்கிற வயோத்தியா பட்டனத்தில் விளங்குகிறென்று தோணப் படு மின்தச் சகுணப்பிரமவிடயமும் நிர்க்குணப் பிரமவிடயமா கவே சொல்லப்படு மக்ஞானத்துக்குச் சமுத்திரத்துவ முவமான மெப்படிக்கூடுமென்றால்? ஞானமாகிற தெப்பமன்றியிலே கடக்கப்படாத படியினுலேயும், பிராந்தி பரம்பரைகளர்கிற அலைக்கூட்டங்களினுலே சார்வகாலமு மூல்லோலகல்லோலா லமா யிருக்கிறபடியினுலேயும், மாதாபிதா புத்திராதிகளாயிருக்கிற மமதகங்கார மகரமக்ஷாதி துஷ்டசெந்து கோடிகளானிறைந் தத்தியந்தம் பயங்கரமாயிருக்கிறபடியினுலேயும், விடயானந்தரசமாகிற உப்புத்தண்ணீரினுற் பூரணமானபடியினுலேயும், சமுத்திரத்துவங்கூடும். ராகாதிகளுக் கிராட்சத்துவ மெப்படியென்றால்? பிறர்தனம் பிறர்மனைவியை பயக்ரிக்கிறதினுலேயும், பராளுக் குபத்திரவாதி செய்கிறதினுலேயுமிராக்ஷதாளைக்காட்டி ஒரு மிராகாதிகளுக் கதிகமானதா விராட்சத்துவங்கூடும்.

(நுட)

(அ-கை.) ஸ்வன்முக்தனதிலக்ஷணத்தைச் சொல்லுகிறார்.

[கு-ம்.] பூருவஞ் சொல்லப்பட்ட மஹாராஜ யோகியான வன் பாகியோற்பவங்களாயு மநித்தியியங்களாயுமிருக்கிற விகபர விடயசுகங்களி ஹண்டாயிருக்கிற வாசக்தியைத் தன்னுடைய நித்திய நிரஞ்சன நிரதிசயானந்த நிருவிஷேஷ சொருபமாயிருக்கிற வானந்தத்தைச் சந்துஷ்டனு யநுபவித்திருத்தலா னிவூஷேஷமாய் விட்டிருப்பன்த வதுபவத்தைக் கடத்துக்குளிரு

ஆத்மபோத ஹகா வசனம்.

(இ)க

க்குஞ் தீபம்போலே தனக்குள்ளே தானநுபவிக்கிறதே யல்லா
மற் பிறரா வறிந்துகொள்ளுகிறதற்கும், பிறரோடே சொல்லு
கிறதற்கும், நானென்னநுபவத்தைச் சொல்லுகிறேன் நீரும்மு
டைய வநுபவத்தைச் சொல்லுமென்கிற விதண்டாவாத முத
லானதற்கு மிடமாகாது. (இ)க)

(அ-கை.) பூருவன் சொல்லிவந்த பிரகாரம் ஜீவன்முக்தர
நுபவத்தோடுங் கூடியிருக்கிற மஹாத்மாவானவர் பிராரத்த
கருமானுசாரமாகச் சஞ்சரித்துக்கொண் டிருந்தாலு மவருக்
கொரு சம்பந்தமுமில்லையென்று சொல்லுகிறார்.

[கு-ம்.] பிரமனிஷ்டனானவன் ஜீவனுக் குபாதியாயிருக்கிற
ஸ்தால சூஸ்க்ஷா-மகாரண சரீரங்களிற் சாக்ஷிமாத்திரமாய்ப்
பார்த்துக்கொண் டிருந்தாலு மச்சரீரங்களின் சபாவமாகிய
வற்பத்தி சராமரணங்களென்ன, சவர்க்க நரகங்களென்ன,
பிரியமோதப் பிரமோதங்களென்ன, இவைகளாற் கடமடாதி
யுபாதிகளி ஞுள்ளும் வெளியும் வியாபித்திருக்கிற வாகாசமத
ஞேடெப்படிச் சம்பந்த மற்றிருக்கிறதோ வெப்படிச் சம்பந்தப்
பட்டவனன் நீதன்றியு மனேகமதங்களைக் கண்டித் தனேகமத
ங்களைத் தாபிக்கச் சக்தியுள்ள சர்வக்ஞனை யிருந்தாலு கருமகா
ண்டத்தையு முபாசனுகாண்டத்தையு நிஷ்டேஷமாய்த் தள்
ளிப்போட்டு ஞானத்தினாலே முக்திசம்மாதித்துக் கொள்ளுகிற
ஞேமென்கிற தைரியசக்தியிருந்தாலும் லோகத்திலே ஞான
வாசனையேயில்லாத ஐட்சிரோமணியானவ னெப்படிக் கரு
மோபாசனைகளைப் பண்ணிக்கொண்டு சமுசாரியாயே யிருப்ப
ஞே; அப்படிப் பார்க்கிறபேர்களுக்குச் சமுசாரிபோலும்
வியபகாரதிசையிற் பிரபஞ்சகாரியத்திற் கொஞ்சமும் விடா
தவனுயுமந்தந்தக் கருமோபாசனு பலன்களைப் பரமார்த்தத்தில்
வாஞ்சியாதவனுயும் வாயுவானது விருக்ஷாநிகளை யசைக்தாலு

மனவகளின் சம்பந்த மில்லாதிருத்தல்போ விவநும் பிரா ரத்த கருமபோகங்களைப் புசிக்கிறபோது மாசக்தியன்றியிலே புசிப்பன். (நுடூ)

(அ-கை.) பிராரத்த கருமமானது நசித்துத் தாலுக்காம சீரோபாதிகளு நஷ்டமாய்ப் போனபிற்பாடு விதேக கைவல் வியத்தை யடைவன்று சொல்லுகிறார்.

[கு-மி.] முன்சொல்லப்பட்ட ராஜயோகியானவன் றால சூக்ஷாமசரீரத்துவய நாசத்தினாற் சர்வவியாபகராயிருக்கிற பரமாத்மாவினிடத்தி ணீ நா னனு விதுவென்கிற விசேடமன் றியிற் ஜலத்திலே ஜலமு மாகாசத்தி லாகாசமும் பிரகாச த்திற் பிரகாசமு மெப்படி யொன்றுகுமோ வப்படிப் பரம வைக்கியத்தை யடைவன். (நுடஞ்)

(அ-கை.) பிரமமானது சர்வாதிசய வஸ்துவானபடியினு லதை நாலு சுலோகத்தினாற் றெரிவிக்கிறார்.

[கு-மி.] யாதொரு பரப்பிரம சாக்ஷாத்கார ரூபமாயிருக்கிற வாத்மலாபத்தைக்காட்டிலு மன்னியமர்யிருக்கிற வனத் மலாபங்களௌல்லாங் கற்பிதங்களாதலால் வேறில்லையோ; யாதொரு நிருவிகற்ப சமாதியிலுண்டாயிருக்கிற நிர்விடய சுகத்தைக்காட்டிலு மனத்மவிடய சுகங்களௌல்லாங் கற்பிதங்களார்கையாலு மாத்மசகாந்தர்ப்புத மாகையாலு மன்னியமாயிருக்கிற சுகமில்லையோ; யாதொரு பரப்பிரம சாக்ஷாத்கார வறிவைக்காட்டிலு மனத்மவிடய க்ஞானங்களௌலா மிரச்ச சர்ப்பக்ஞானம்போற் பிராந்தி கற்பிதமானதாலும் பரமபுர ஷார்த்தத்துக்குச் சாதனங்களன்றியிலே போனாலு மந்த வனத்மவிடயக்ஞானங்களௌலா மாத்மவிடயக்ஞானத்தி லந்தர் ப்புதமானதாலு மன்னியமாயிருக்கிற வறிவானதில்லையோ;

ஆத்மபோத ஈகா வசனம்.

(ஞா)

அதானது பரப்பிரமமென்று விவேகியானவன் றிடமாயறி வன்.

(நுடச)

(அ-கை.) இதுவுமது.

[கு-மி.] பார்க்கத்தக்கதாயிருக்கிற யாதொன்றைப்பார்த்தாற் சகலவேத புராண விதிகாசாகம பாரதமுதலான சகல சாஸ்திரங்களுக்கு மந்தந்தச் சாஸ்திரங்களிற் சொல்லப்படுகிற சரிஷத கிரியை யோக ஞானங்களுக்கு மிதுவே யர்த்த மானபடியினு விந்தவர்த்தத்தை விசாரித்தபிற்பாடு மற்றொரு சாஸ்திரங்களையும் பார்க்கவேண்டாதபடியாற் பார்க்கத்தக்க விடயமானதில்லேயோ; அப்படியே ரசகுள்கையினுற் புடம் வைத்த லோகமான தெப்படித் தங்கமாகுமோ வப்படிப்போனிருவிகற்பசமாதி புடபரிபாகத்தினு ஹண்டாகிய மஹாக்கி னிச்சவலையினுல் ஜன்மகருமங்களுக்குக் காரணமான வடை திவவித்தையா வாசனை பீசமானது வறுபட்டுச் சாம்பலாய்ப் போனபடியினுல் ஜீவனைவன் மறுஜன்மமில்லாம வியா தொரு வஸ்துவாவானே வப்படியே யறியத்தக்கதாயிருக்கிற யாதொன்றை யறிந்தா ஸ்ரியத்தக்கதாயிருக்கிற விடயங்களேனைகமிருந்தாலு மவைகளெல்லாம் பரமார்த்தத்திற் ரள்ளத் தக்கதுகளானபடியினுலே யவைகளைவேகியான மஹாபுகு ஷனு ஸ்ரியத்தக்க வம்சங்களே யல்லாததா லன்னியமாயிருக்கிற ஞேயமானதில்லேயோ; அதானது பரப்பிரமமென்று விவேகியானவன் றிடமாயறிவன்.

(நுடகு)

(அ-கை.) இதுவுமது.

[கு-மி.] சீழ்மேனடு முதலான சகல விடயங்களிலு மியா தொன்று வியாபித்திருக்கின்ற பூரணமோ; யாதொன்றபரிசு சின்னமாகிய வனந்தமோ; யாதொன்றுனது காலத்திரயா பாத்தியமாயு ஞானசொருபமாயும் பரமப்பிரீதி விடயமாயு

நுச

ஆத்மபோத ஒகா வசனம்.

யிருக்கின்ற சச்சிதானந்தமோ ; யாதொன்றூன தேகமாகிய வத்துவிதமோ ; யாதொன்றூனது காலத்திரயத்திலேயுநாசமில் லாத நித்தியமோ ; அதாவது பரப்பிரம சொருபமென்று விவேகியானவன் நிட நிச்சயமாயறிவன்.

(வி-ம.) அநார்த சடதுக்கங்களைத் தள்ளு நிமித்தஞ் சத்துச் சித்தானந்தமென்று மூன்றாய் வியவகரிக்கப் பட்டாலும் லோகிதோஷ்ணப் பிரகாசங்கள்போ லொன்றென்று சொல் லப்படும். (நுடகு)

(அ-கை.) இதுவுமது.

[கு-ம.] அத்துவிதமாகிய வேகமாயு மபரிச்சின்ன சுகமாகிய மகண்டானந்தமாயு மிருக்கிற யாதொன்றூன துபநிடத வாக்கியமான வதத்துக்களைத் தள்ளுகிற வதத்துவா விர்த்தியினாலே நன்றா யூகித்தறியப்படுமோ ; அதானது பரப்பிரமமென்று மதோனைன்றும் மேதாவியாயிருக்கிற மஹாபுருஷ னனவன் நிடமாய்ப் பிரித்தறிவன். (நுடன)

(அ-கை.) பிரமாதிகளுடைய விடய சுகங்களு நிரதிசய சுகமென்று சாஸ்திரங்களிற் சொல்லப்படுகின்றதேயென்று சங்கித்துக்கொண்டவைகளைல்லாம் லோகத்திலே கொஞ்சந் தனதானிய சம்பன்னனையிருக்கிற வொரு கிரகஸ்தனைப்பார த்து நீ மகாராஜனென்று சொல்லுகிறதுபோல வுபசாரவாக கியமானதாற் பிரமாதிகளுடைய விடயசுகங்களாருக்காலும் நிரதிசய சுகமேயன்று சாதிசய சுகமென்றே சொல்லுகிறார்.

[கு-ம.] பிரமாதி தேவதைகளானபேர்க் கைண்டமாயிருக்கிற வானந்தத்தைத்தானே சொருபமாக வடைத்தாயிருக்கிற பரமாத்மாவினுடைய வானந்தசமுத்திரத்தின் றுவியைத் தைத்திரியோபநிடத்திற் கூறியபடி பதினென்றாலுமையாகிய தார் தன்மியத்தோடு மடைந்தவர்களா யிருக்கிறார்கள்.

ஆத்மபோத மகா வசனம்.

(நுடி)

(இ-ம்.) ஆத்மான்த வவலேச மாதலாற் பிரமாதிகளு
டைய வானந்தம் நிரதிசயானந்தமன்று சாதிசயானந்தமே
ஆத்மாவோவென்றால்? பரமப்பிரீதிக்கி விடயமாய் விளங்
குகிறூர்.

(நுடிஅ)

(அ-கை.) ஆத்மா பரமப்பிரீதி விடயமாய் விளங்குகிறூரெ
ன்று சொல்லப்பட்டுதே வது வயுக்தமென்றே தோணுகிற
தேனென்றால் தொகாதிப்பிரபஞ்சத்தைப் பரமப்பிரீதி
யோடேகூட வநுபவிக்கிறபடியா என்ன ரூட்சேபித்துக்
கொண் டந்தத் தொகாதிகளிலெல்லா மாத்மாவானவ ருள்
ஞம் வெளியிலு மேகஞ்சியாய் நிறைந்திருக்கிறபடியினு எங்
தந்த வஸ்துக்களி லுண்டாகிற பிரமையு மாதம் பிரமையைத்
தவிர வேறில்லாதபடியினுலே பரமப்பிரீயத்துக்கிடமா யாத்
மாவே விளங்குகிறூரென்று முன்சொன்னதே சுதியென்று
சொல்லுகிறூர்.

[கு-ம்.] தொகாதிப் பிரபஞ்ச சொல்லுபமான வஸ்துவான
தாத்மசைதன்னியத்தோடே கூடினதினு லேதாச்சதென்றாற்
றேகாதி யகிலவஸ்துவுந் தனக்கதிஷ்டானமாயுந் தனக்கந்தர்ப்
பகிர் வியாபகமாயுமிருக்கிற வாத்மசைதன்னியத்தோடே சே
ர்ந்து விளங்குகிறதா லவைகளிலெல்லா மாத்மசம்பந்த மிருக்
கிறதைத்தொட்ட டவைகளிலே யாத்மாவுக்கு பிரமையேதவி
ரப் பரமார்த்தமா யாத்மாவைவிட வொருவஸ்துவுமில்லை யவ
ருக் கவைகளிடத்தி லொருபிரமைக்கு மிடமில்லை வப்படியே
லோக சம்பந்தமான வியவகாரமானது சிதாத்மாவோடேகூ
டினதினு லேதாச்சதென்றாற் சித்தரூபியான வாத்மசம்பந்த
மன்றியிலொரு வியவகாரமுங் காணப்படாத படியினுலேயு
மெல்லாவியவகாரத்திலுஞ் சிதாத்ம சம்பந்தமிருக்கிறபடியினு
லேயும் வியவகாரங்களிலே பிரமையேதவிரு பரமார்த்தமா

யாத்மாவைவிட வொருவியவகாரமுமில்லை யவருக் கவைகளி
டத்தி லொருபிரமைக்கு மிடமில்லை யாகையாற் பரப்பிரமமா
னது சிறிதிடத்தில் வியாபித்துச் சிறிதிடத்தில் வியாபியாமற்
போகாமல் ஆகாசம்போற் சகலத்திலுமுள்ளும் வெளியும்
வியாபித்திருத்தலாற் சகலமான் தேகாதிப் பிரபஞ்சங்களி
லேயு மந்தந்தவியவகாரங்களிலேயு முண்டாயிருக்கிற பிர
மையெல்லா மந்தந்த வஸ்துவில் வியாபகமாயு மந்தந்த விய
வகாரங்களுக் கதிஷ்டானமாயுஞ் சாக்ஷிமாத்திரமாயு மிருக்கிற
சிதாத்மாவினுடைய சம்பந்தத்தைத்தொட்டுத் தோணுகிறபடி
மினுலேயுங் காலத்திரயத்திலேயு மாத்மாவே பரமப்பிரீதி
விடயராய் விளக்குகிறு ராணபடியா லகிலப்பிரபஞ்சத்திலேயு
மாத்மா சர்வவியாபகமாய்ப் பாலிலே நெய்யானதுபோ விருத்
தலாற் சகலவஸ்துவ மாத்மாவோடே கூடினது சகல வியா
பாரமுமாத்மசாக்ஷியோடே கூடினது. (நுடக)

(அ-கை.) ஆத்மாவானவ ரெந்தப்பிரகாரமாய்ச் சர்வத்
ஸதயும் வியாபித்திருக்கிறென்று சங்கித்துக்கொண் டந்தப்
பிரகாரத்தை யின்னபடியென்று சொல்லப்படாத படியினு
லன்னு அத்துலமென்று சுருதிகளிலே சொல்லியிருக்கிற
பிரகாரமாய்ச் சமாதானஞ்சொல்லுகிறார்.

[கு-ம்.] யாதொன்றுனது வணுபரிமாணத்தை யுடைத்
தாகாதவண்ணுவோ; யாதொன்றுனது ஸ்தூலபரிமாணத்தை
யுடைத்தாகாதவதாலமோ; யாதொன்றுனது குறிகினபரி
மாணத்தை யுடைத்தாகாததோ; யாதொன்றுனது நீண்ட
பரிமாணத்தை யுடைத்தாகாததோ; யாதொன்றுனது ஐஞ்ம
விகாரத்தை யுடைத்தாகாத அசமோ; யாதொன்றுனது
மரணவிகாரத்தை யுடைத்தாகாத வல்வியமோ; யாதொன்
ருனது ரூபங்களென்ன, சுகுண துற்குணங்களென்ன, சக்கி

லாதி வர்ணங்களென்ன, லீவிசராதி நாமங்களென்ன, இவை களிர் பொன்றையு முடைத்தாகாததோ; அதான்து பரப்பிரம மென்று மஹாயோகியானவன் றிட நிச்சயமாயறிவன். (குடி)

(அ-கை.) இத்தியாதி லக்ஷணத்தோடுங்கூடிய பிரமக் ஞானத்தை வெளியாய்த் தெரிவிக்கிற நிமித்த மிக்த வர்த் தத்தைத்தானே மூன்று சூலோகத்தினாற் சொல்லுகிறூர். ○

[கு-ம்.] ஆதித்தியன் சந்திரன் நட்சேத்திரம் மாணிக்கங் தீபாதிகளான பிரகாச வஸ்துக்கள் யாதொரு சிதாத்மாவி னுடைய பிரகாசத்தினாலே யிது சூரிய னிது சந்திரன் யிது நட்சேத்திர மிது மாணிக்க மிது தீபமென்று தனித்தனி யா யறியப்பட்டு விளங்குகிறதோ; தன்னாலே பிரகாசிப்பிக் கிறதற்கு யோக்கியவங்களாயிருக்கிற சூரியாதிகளினு விவர் தானுத்மாவென்று விளக்கிவைக்கப் படவில்லையோ; இப் படிப் பாகியப் பிரபஞ்சங்களா யிருக்கிற சூரியாதிப் பிரகாச வஸ்துக்களுக்கும் பிரகாசமான நேத்திரேந்திரியமென்ன, அதிலும் பிரகாசமான வந்தரிந்திரியமான மனதென்ன, விதமுதலான சகலமான பாகியாந்தரப் பிரகாச வஸ்துவு மியாதொரு சிதாத்மப் பிரகாசத்தினாலே விளங்குகிறதோ; அதான்து பரப்பிரமமென்று மேதாவியான மஹா புருஷ னிச்சயித்தறிவன்.

(குடி)

(அ-கை.) பிரமமானது சகலத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டு தானும் பிரகாசமா யெப்படி யிருக்கிறதென்று சங்கித் ததற்குத் திருஷ்டாந்தத்தோடுஞ் சமாதானஞ் சொல்லுகிறூர்.

[கு-ம்.] அக்கினியான தயப்பின்டத்தி னுள்ளும் வெளியு மேகரூபமாய் வியாபித் தந்த வயப்பின்டத்தையும் பிரகாசிப்

ஞ. அ

ஆத்மபோத ஹகா வசனம்.

பித்துக்கொண்டு தானு மெப்படி பிரகாசிக்கிறதோ ; அப் படிப் பிரம்மானது சர்வஜகத்தி னுள்ளும் வெளியு மேகரூபி யாய் வியாபித்துக்கொண் டவைகளைப் பிரகாசிப்பித்துத் தானு மெப்போதும் பிரகாசிக்கிறது. (குடி2)

(அ-கை.) பிரமந்தானே விளங்குகிறதென்று மதைத்த வீர வற்பழுமில்லையென்றுஞ்சொல்லுகிறார்.

[கு-ம்.] பரமார்த்தமாய் நன்றாய் விசாரிக்கிறபோது சகல மும் பிரமசொருப மானபோதிலு மெப்போ ஜகத்தானது வேறுய்த்தோணுமோ ; அப்போ பிரம்மானது பிரபஞ்சத் தக்கு வேறுபட்டதாக விளங்குகிற தெப்போ பிரம்மானது சாக்ஷாத்கரிக்கப்படுமோ ; அப்போ பிரமத்தைக்காட்டிலு மஹுமாத்திரமாகினும் வேறுபட்டதாகவில்லை. அப்படியிருக்கப் பிரமக்ஞானிகளுக்கு மொருவேளை யந்தக்கரண விரத்தி வெளிப்படும்போது பிரமத்தைக்காட்டிலும் வேறுபட்டதாக ஜகத்தானது விளங்கினுவும் பிராந்திசென்னிய மான்மருபஞ் சிகைபோலப் பொய்யானதாற் சதாகாலமும் பிரம்மான தேகலுபமாய்த்தானே விளங்குகிறது. (குடி2)

(அ-கை.) இதுவுமது.

யாதொரு ரூபவிடயமானது சட்சிந்திரியத்துவாரா வறியப் படுகிறதோ ; யாதொரு சப்தவிடயமானது சுரேத்திரேந்திரி யத்துவாராக கேட்கப்படுகிறதோ ; இந்தப்பிரகாரஞ் சகல பாடியேந்திரியத்துவாரா சகலமு மறியப்படுகிறதோ ; அப் படியே யாதொரு மனோராச்சியமானது மனேத்துவாராப் பாவிக்கப்படுகிறதோ ; அந்தச் சகலமான வாந்தரப்படிரிந்திரி யமான சகலமு மதைச் சேர்ந்த பாகியாந்தர விடயப்பிரபஞ்சங்களுங் கூடங்க செதன்னியத்தைக்காட்டிலும் வேறுகவிரு

ஆுத்மபோத ஹகா வசனம்.

(ஞகு)

க்கமாட்டா தந்தப் பிரத்தியகபின்ன பிரமசைதன்னியமே
தத்துவக்ஞானத்தினுற் சச்சிதானந்தமாயு மேகமாயும் வினங்
குகிறது.
(கூடலூ)

(அ-கை.) ஆத்மாவைக் கண்ணினுலே காணக்கூடாதெ
ன்றும், காதினுலே கேட்கக்கூடாதென்றும், வாக்கினுலே வச
னிக்கக்கூடாதென்றும், மனதினுலே நினைக்கக்கூடாதென்
றும், சுருதிகள் சொல்லுகிறபடியினு லப்படிப்பட்ட வஸ்து
வை யெந்தத் திருஷ்டியுள்ளவன் பார்ப்பன் யெந்தத் திரு
ஷ்டியுள்ளவன் பார்க்கமாட்டானென்று சங்கித்துக்கொண்
தற்குச் சமாதானஞ் சொல்லுகிறூர்.

[கூ-ம்.] ஞானதிருஷ்டியை யுடைத்தானவன் சர்வவியா
பகமாயுஞ் சச்சிதானந்த சொருபியாயுமிருக்கிற பரப்பிரம
த்தைச் சாக்ஷாத்கரித் தறிகிறவ னெதிரேவினங்கிக்கொண்
டிருக்கிற சூரியனைப் பிறவிக்குருட னறியாததுபோலக்ஞான
மென்கிற படலரோகத்தினுலே குருடாயிருக்கிற கண்ணை
யுடைத்தான் சடனைவன் சர்வத்திர பரிபூரண சச்சிதான
ந்தப் பிரமத்தைப் பார்க்கமாட்டா னனேகமாவிரத்தி போதி
த்தாலு மவன் கண்டுபிடிக்கமாட்டான்.
(கூடலு)

(அ-கை.) இப்படி முன் சொல்லிக்கொண்டுவந்தபிரகார
மதுபவ சம்பண்ணனு யிருக்கிறவனுக் கப்பியாசத்துக்குக்
குறைவுவருகிறபோ தனத்மவாசன வேகத்தினுலே முன் சிர
வனுதிகளினுற் றலைவணங்கின வக்ஞானமானது கொஞ்சங்
தலையெடுக்கும் மறுபடி யொருநாளுஞ் தலையெடுக்க வொட்டா
மற் றியானம்பண்ணுகிற நிமித்தஞ் சதா சிரவனுதிகளே
பண்ணவேண்டுமென்று சொல்லுகிறூர்.

[கூ-ம்.] பூருவஞ் சொன்னபிரகாரம் நித்திய முக்த சுத்த
பரிபூரணாந்த சொருபியான பரப்பிரம வஸ்துவைவிஷய

கரித்துத் தாற்பரியத்தோடே பண்ணப்பட்ட சிரவனுதி களினுலே பிரகாசிக்கிறவனுய்க் காய்ச்சி யுருக்கிவிடுகிறபோது சகல துர்வர்ணமும் நீங்கி நிருமலமாயிருக்கிற சுவர்ணம் போலே யகண்டாகார விரத்திக்ஞானமாகிற வக்கினிப்புடைத்தினுலே நன்றாய்ப் பதமறிந்து காய்ச்சி யுருக்கிவிடப்பட்டுச் சத்துவ ரசோ தமத்தோடுவ கூடிய ஜீவத்துவமாகிய மலம் நீங்கிய பிரத்தியகாத்மாவானவர் தான்றுனே விளங்குகிறார்.)

(அ-கை.) இப்படிச் சோதித்தறியப்பட்டிருக்கிற ஜீவத்மாவானவர்தானே பரமாத்மாவாகப்பாவித்துப் பாகியாகாகச் சிற் பாகிய தமசையபகரிக்கிற சூரியன்போலே யிருதயாத்சாத்திலே தமோரூபமான வக்ஞானத்தை யபகரித்துக்கொண்டு தானே சர்வசொருபியாய் விளங்குகிறென்று சொல்லுகிறார்.

[கு-ம்.] இருதயாகாசத்திலே யுதித்த விக்ஞானமாகிற பானுவானவர் அனுதியவித்தையா ரூபமான காடாந்தகார த்தை யபகரிக்கிறவராயுன் சர்வபரிபூரணராயுன சர்வாதிஷ்டானமான சர்வதாரியாயும் விளங்குகிறார். ஆகையினுலே பாகியாந்தர சகல பிரபஞ்சமும் விளங்குகிற திப்படி யொரு வாத்துமசம்பந்தப் பிரகாசமன்றியிலே போன்ற பிரபஞ்சத்துக்குச் சுதாவாய்ப் பிரகாசமில்லை.

(குடன)

(அ-கை.) முன் சொல்லப்பட்ட சிரவனுதி பரிபாகத்தினுலே பிரமாபரோக்ஷ விக்ஞானியா யதுபவிக்கப் போகிறவனுக் கந்தப் பிரமாபரோக்ஷ விக்ஞானத்துக்குப் பிரதிபந்தங்களாயிருக்கிற சகல பாவங்களையும் பரிகரிக்கிற நிமித்தங்கொஞ்சங்காட் பிரயாகையாதி தீர்த்தயாத்திரை செய்யவேண்டி வருமோவென்று சங்கித்துக்கொண் டதற்குச் சமாதானஞ் சொல்லுகிறார்.

ஆத்மபோத ஏகா வசனம்.

காக

[கு-மி.] கிழக்கு முதலாகிய திக்குகளென்ன, காசியாதி மஹாஸ்தலங்களென்ன, மஹாபுண்ணிய காலங்களென்ன, இவைகளான்றையு மபேஷ்வியாமற் சர்வவியாபகமாயுங் கு னிர்ச்சி முதலானதை யபகரிக்கிறதாயுங் காலத்திரயத்திலே யுஞ் சுகப்பிரதமாயு நிரஞ்சனமாயு மிருக்கிற கூடல்ஸ்தாத்மா வாகிய கங்கா தீர்த்தத்தை யாதொருத்த னடைகிறுதே; அவன் நிர்வியாபார னவன் சர்வக்ஞன் அவன் சர்வபரிபூரண னவனே யமிர்தசொருபி.

(இ-மி.) திக்குத் தேசகாலாதிகளாலே பரிச்சின்னங்களா யும், சீதாதி யுபத்திரவ காரிகளாயும், அவித்திய சுகப்பிரதங்களாயும், அக்ஞான கற்பிதங்களாயு மிருக்கிற பிரயாகையாதி தீர்த்தங்களைப்போ யடைகிறதே மஹாப்பிரயாச மப்படி மஹாப்பிரயாசப் பட்டுக்கொண்டுபோ யடைந்தாலு மவைக ளொன்றும் பரமபுருஷார்த்தத்தைக் கொடுக்கச் சக்தியில்லா தது. ஆனபடியினுலே எங்குநிறைந்துகொண் டொருபிரயா சத்துக்கு மிடமில்லாம லடையத்தக்கதாயு நிமிடத்திலே சக ல கல்மசங்களையும் பரிகரிக்கிறதாயு மிருக்கிற பரமாத்மாவா கிய தீர்த்தத்திலேஸ்கானம் பண்ணினவனுக்கு மற்றொரு கற்பிதமான தீர்த்தயாத்திரைகளுஞ் செய்யவேண்டியதில்லை சித்தம்.

(கு-மி)

ஆத்மபோத ஏகாவசனம்

முற்றுப்பெற்றது.

தி நு சி சி ற் ற ம் ப ல ம்.

சர்வஞ்சின்மயம்.

குருபரம்பரை வணக்கம்.

பரமாக வொளிர்ச்சி தானாந்த மாம்வின்ட
 பங்கயன் வசிட்டர்சத்தி
 பராசமா முனிமகா வியாசர்சீர் சுகர்கெளட
 பாதர்கோ விந்தயோகி
 யருளுருவ மாஞ்சங்க ராசாரி யாமிறைக
 ளமர்பத்தம் பாதருயரத்
 தாமலகர் தோடகா சிரியர்வார்த் திகர்வித்
 தியாரண்ய ராகுமுரவோ
 ரிருளுருவ மற்றவவர் மரபதனில் வந்தசுப்
 பிரமணிய தேவனயின
 வீசனழ கப்பவா ரியன்வீர பத்திரகு
 வின்பமுத் தையவடிக
 ரெடருளுருவ மாமுகங் தையனன் மைகளிலாத்
 தீயனேன் றனையுமாண்ட
 சீர்முத்து ராமவிங்க வருணசல சிதம்பர
 தேசியர்க் டிகழ்பதமிறைநுச்வோமே.

கு ரு ஸ் து தி.

பாச மனைத்தையுங் தனித்தனிப் பரிந்திட நீக்கி
 னேச மாகிய வறிவரு நீயெனக் காட்டிப்
 பேச மேழ்வகைப் பிறப்புனக் கிலையெனப் பேசித்
 தாச நீக்கிய சயஞ்சிதா காசனைத் தொழுவாம்.

பரிசோதனபத்திரம்.
ஆத்மபோதமகாவசனம்

—o—

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ந.	ச	களைக்காட்டி	களைக்காட்டி.
கந	கச	அப்படி ...	அப்படிப்.
உச	கக	ஞக்ஞான ...	ஞக்ஞான.
ஙா	உங	யென்றாற் ...	யென்றாற்.
ஷி	ஷி	ஞானந்த ...	ஞானந்த.
ஷி	உஞி	ஞானந்த ...	ஞானந்த.
ஙக	க	ஞானந்த ...	ஞானந்த.
ஷி	உ	பூதபொதைக்	பூதபொதைக்.
ஙங	ச	வஞ்சமக் ...	வஞ்சமாக.
ஷி	கு	மேப்படி ...	மேப்படி.
ஷி	கஞி	யாத்மாவை	யாத்மாவைத்
ஷி	உஞி	காரண ...	காரண.
சா	கங	வநுபத்தித்த	வநுபவத்தித்த.
சக	ஏ	கிரூ	கிரூர்.
ஷி	உ	ப்பட	ப்பட.
சங	கு	...	மிருது.
சஅ	கங	கரணே	காரணே.
உச	கக	பார	பார்.
ஷி	உங	தார்	தார.
ஙங	கு	யாகாசச	யாகாசத்.
ஷி	கா	யாத்சா	யாகாச.
ஷி	கச	ராயுஞு	ராயுஞ்.
ஙங	உங	சயஞு	சயஞ்.